



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,711 — FRIDAY, SEPTEMBER 10, 1954

(Published by Authority)

PART III—LANDS

(Separate pricing is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	1420	Western Province	—
Final Orders	1430	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1439
Province of Uva	—	Notices under the Land Development Ordinances	1447
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1448
		Miscellaneous Land Notices	1448
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,997 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of September, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 3rd day of August, 1954

M. M. PILLAI,
Assistant Settlement Officer

** The words 'Settlement Notice Claim' should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Notes—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

1429—J N B 37798-825 (9/54)

11

SCHEDULE

The following lots situated in the village of Tillaiyadi (within the Town Council limits of Kalpitiya) in the Kalpitiya Division of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries:—

North V. C Road and reservation from Kandakuh to Kalpitiya.

East: Lots 3 and 4 in P P A 528;

South Lot 6 in P P A 528, Avakarattotam and Tillodai;

West Karikarantotam, Assessment No 176, Pachaturattotam and T P. 85,071

Preliminary Plan No A 528

Lot No	Name of Land	Extent A. R. P.
1	Tillodattarava	0 3 7
2	Pachaturattotatarava Assessment No. 16	11 2 0
7	Pachaturattotatarava, Assessment No. 16	7 2 22
	Total	19 3 29

(Puttalam S O No 5—1954)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,998 (Puttalam)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of September, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 3rd day of August, 1954.

M. M. PILLAI,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Kunjmatotam (within the Town Council limits of Kalpitiya) in the Kalpitiya Division of the Puttalam District in the North-Western Province, all of which lots fall within the boundaries—

PART I

North V C. Road and reservation from Kandakuli to Kalpitiya;
East: Pachaperumalkulathadivayal, Assessment No 195,
South: Pachaperumalkulathaditotam, Assessment No. 178.
West Lot 2 in P. P A 528.

Preliminary Plan No A 528

Lot No	Name of Land	Extent A R. P
8	Tilodattaravai, Assessment No. 16	4 0 21

PART II

North Lots 2 and 4 in P. P A 528, Pethentotam, Assessment No 176,

East Pethentotam, Assessment No. 176;

South Pachaperumalkulathadikani, Assessment No 175, Panamtotam, Assessment No 178; and Kaddikarantotam, Assessment Nos 170 and 171,

West: Avakarantotam.

Preliminary Plan No A 528

Lot No	Name of Land	Extent A R. P
5	Tilodattaravai, Assessment No 16	5 1 28
6	Kaddikarantotataravai, Assessment No 16	2 0 12
Total		7 2 0

(Puttalam S O No. 6—1954)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,181 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No. 10,325 of November 30, 1951, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ilukgoda (part of) in the Udugama Palata in the Rekopattu Korale of the Dambadeni Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2 and 3 in preliminary plan No. A 25 (vide Settlement Notice No. 2,700):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixteenth day of June, 1954.

M. M. PILLAI,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	2 3 26	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	1 0 38	S 30,135	5 (4) (c)	(1) Lansakara Mudiyanselege Bandi Menika of Ilukgoda, (2) Samarakoon Mudiyanselege Ran Menika of Hamatagama, (3) Samarakoon Mudiyanselege Dingiri Menika of Pallawadampitiya, (4) Samarakoon Mudiyanselege Somawathie, (5) Samarakoon Mudiyanselege Nilawati and (6) Samarakoon Mudiyanselege Kumarihamy, all of Ilukgoda	Settled in undivided Kurunegala F	515	69	
3	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,182 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 8,707 of January 31, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ganturiyawa in the Walganpattu Korale of the Dewamedu Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 33, 34, 35, 36, 37, 39, 40, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 55, 56, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 69, 70, 71, 72, 73, 74, 76, 77, 78, 79, 80, 81, 82, 84, 85, 89, 91, 94, 95, 97, 102, 104, 106, 112, 113, 114, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 133, 134, 135, 137, 138, 139, 140, 141, 143, 146, 149, 150, 154, 156, 159, 160, 161, 162, 163, 164, 167, 168, 170, 171, 172, 175, 176, 177, 178, 179, 180, 181, 182, 186, 187, 189, 191, 193, 194, 195, 196, 198, 199, 200, 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, 210, 211, 212 and 213 in village plan No. 699 (vide Settlement Notice No 2,246)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this fifth day of July, 1954.

M. M. PILLAI,
Assistant Settlement Officer

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	2 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—
2	220	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
2	221	0 2 35	—	5 (1)	The Crown	—	—	—	—
2	222	1 1 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
2	223	0 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
2	224	1 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
5	227	0 0 33	S 27,792	5 (4) (c)	Herath Mudiyanse Kiri Mudiyanse of Ganturiyawa	—	Kurunegala D 514	30	—
5	228	1 0 7	S 27,808	5 (4) (c)	Ekanayake Mudiyanse Menikhamy of Gallepitiya	—	Kurunegala D 514	31	—
5	229	1 0 6	S 27,809	5 (4) (c)	Dissanayake Mudiyanse Kirihamy of Ganturiyawa	—	Kurunegala D 514	32	—
6	230	1 0 18	S 27,792	5 (4) (c)	Herath Mudiyanse Kiri Mudiyanse of Ganturiyawa	—	Kurunegala D 514	30	—
6	231	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 3 7	S 27,792	5 (4) (c)	Herath Mudiyanse Kiri Mudiyanse of Ganturiyawa	—	Kurunegala D 514	30	—
8	225	1 0 5	S 27,807	5 (4) (c)	Ekanayake Mudiyanse Ukkuhamy of Ganturiyawa	—	Kurunegala D 514	33	—
8	226	0 0 8	S 27,792	5 (4) (c)	Herath Mudiyanse Kiri Mudiyanse of Ganturiyawa	—	Kurunegala D 514	30	—
9	—	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	9 3 36	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	1 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	1 2 28	S 27,793	5 (4) (c)	On the persons mentioned in note (1) below	Vide note (2) below	Kurunegala D 514	34	—
<p>Note (1)—(1) Basnayake Mudiyanse Punchi Banda, (2) Rajapakse Navaratne Herath Mudiyanse Ukku Amma, both of Ganturiyawa and (3) Rajapakse Navaratne Herath Mudiyanse Kiri Banda of No 3, Kaduruwela Galwadya, Polonnaruwa.</p> <p>Note (2)—Settled in undivided shares of one-half to (1), three-eighths to (2), and one-eighth to (3). The half share of Basnayake Mudiyanse Punchi Banda is subject to the Mortgage Bond No. 964 of 24. 6. 48, attested by S. Wijayasinghe.</p>									
16	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 1 23	S 27,793	5 (4) (c)	On the persons mentioned in note (1) above	Vide note 2 above	Kurunegala D 514	34	—
20	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
24	232	1 2 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	233	0 1 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
25	234	15 2 32	S 27,923	5 (4) (c)	Amarasinghe Kaluarachchige Dhanapala of Urulepotta	—	Kurunegala D 514	35	—
25	235	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
25	236	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
28	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
29	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
30	237	8 2 33	S 27,923	5 (4) (c)	Amarasinghe Kaluarachchige Dhanapala of Urulepotta	—	Kurunegala D 514	35	—
30	238	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
30	239	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
31	240	0 2 6	S 27,810	5 (4) (c)	Wijesekera Mudiyanse Punchi Menika of Erhabe	—	Kurunegala D 514	36	—
31	241	0 1 6	S 27,923	5 (4) (c)	Amarasinghe Kaluarachchige Dhanapala of Urulepotta	—	Kurunegala D 514	35	—
33	242	0 1 0	S 27,923	5 (4) (c)	Amarasinghe Kaluarachchige Dhanapala of Urulepotta	—	Kurunegala D 514	35	—
33	243	2 1 25	S 27,811	5 (4) (c)	Dissanayake Mudiyanse Ukku Banda Dissanayake, Registrar of Katupot	—	Kurunegala D 514	37	—
33	244	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 2 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
36	245	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. F.							
36	246	0 1 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
37	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
40	247	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
40	248	2 1 4 S	27,923.	5 (4) (c)	Amarasinghe Kaluarachchige Dhanapala of Urulepotta	—	Kurunegala D	514	35
42	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
43	251	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
43	252	1 3 6 S	7,813	5 (4) (c)	Adasuriya Mudiyansele Menkhamy of Hewana	—	Kurunegala D	514	38
43	253	1 2 37 S	27,796	5 (4) (c)	Adasuriya Mudiyansele Kalu Banda of Hewana	—	Kurunegala D	514	39
44	249	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
44	250	3 1 25 S	27,827	5 (4) (c)	On the persons mentioned in Vide note (4) below	—	Kurunegala D	514	40
<p>Note (3)—(1) Puswelle Suraweera Seneviratne Mudiyansele Abeywickrama, (2) Puswelle Suraweera Seneviratne Mudiyansele Sugathapala, (3) Puswelle Suraweera Seneviratne Mudiyansele Leelawathie, (4) Puswelle Suraweera Seneviratne Mudiyansele Wimalasena, (5) Puswelle Suraweera Seneviratne Mudiyansele Chandrasena and (6) Puswelle Suraweera Seneviratne Mudiyansele Podi Menika, all of Ganturiyawa.</p>									
<p>Note (4)—Settled in undivided shares of one-sixth each, subject to the life interest of Puswelle Suraweera Seneviratne Mudiyansele Premachandra Piyasena of Ganturiyawa.</p>									
45	—	6 0 33 S	27,827	5 (4) (c)	On the persons mentioned in Vide note (4) above	—	Kurunegala D	514	40
46	254	1 1 33 S	27,828	5 (4) (c)	Ekanayake Mudiyansele Herathamy of Ganturiyawa	—	Kurunegala D	514	41
46	255	1 2 5 S	27,815	5 (4) (c)	Ekanayake Mudiyansele Ukku Banda of Ganturiyawa	—	Kurunegala D	514	42
47	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
49	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
50	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
51	256	1 1 12 S	27,795	5 (4) (c)	Adasuriya Mudiyansele Kalu Banda of Hewana	—	Kurunegala D	514	43
51	257	1 1 6 S	27,815	5 (4) (c)	Ekanayake Mudiyansele Ukku Banda of Ganturiyawa	—	Kurunegala D	514	42
52	—	1 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
55	—	0 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
56	275	2 2 26 S	27,830	5 (4) (c)	On the persons mentioned in Vide note (6) below	—	Kurunegala D	514	44
<p>Note (5)—(1) Adasuriya Mudiyansele Kalu Banda of Hewana, (2) Adasuriya Mudiyansele Mudalhamy of Ganturiyawa, (3) Adasuriya Mudiyansele Appuhamy of Panakaduwa and (4) Adasuriya Mudiyansele Herath Banda of Hewana</p>									
<p>Note (6)—Settled in undivided shares of one-fourth each</p>									
56	276	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
58	271	2 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
58	272	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
58	273	0 1 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
58	274	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
59	—	0 1 33	—	5 (1)	The Crown	—	—	—	—
60	277	1 0 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
60	278	1 2 16 S	27,830	5 (4) (c)	On the persons mentioned in Vide note (6) above	—	Kurunegala D	514	44
60	279	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—
60	280	0 2 0 S	27,819	5 (4) (c)	(1) Amarasinghe Kaluarachchige Lionel Siripala, (2) Amarasinghe Kaluarachchige Mutu Menika Soelawathie and (3) Amarasinghe Kaluarachchige Cyril Dharmasena, all of Urulepotta	Settled in undivided shares of one-third each	Kurunegala D	514	45
60	281	0 1 28 S	27,830	5 (4) (c)	On the persons mentioned in Vide note (6) above	—	Kurunegala D	514	44
60	282	2 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
60	283	0 3 37 S	27,820	5 (4) (c)	Dissanayake Mudiyansele Punchi Menika of Hewana	—	Kurunegala D	514	46
60	284	1 0 0 S	27,822	5 (4) (c)	(1) Wijesekera Mudiyansele Jayasrihamy of Ganturiyawa, (2) Ratnayaka Mudiyansele Suwandahamy of Hewana, (3) Ratnayaka Mudiyansele Dingiri Banda of Gallehopyaya, (4) Wijesekera Mudiyansele Kuri Menika, (5) Wijesekera Mudiyansele Dingiri Amma, (6) Wijesekera Mudiyansele Ukku Amma, (7) Wijesekera Mudiyansele Punchi Menika, (8) Wijesekera Mudiyansele Kowamma, all of Dambahyadda, (9) Wijesekera Mudiyansele Punchi Menika of Erhabe, (10) Kaluarachchige Gunerat Banda, (11) Kaluarachchige Ran Menika, (12) Kaluarachchige Heen Banda, (13) Kaluarachchige Dingiri Banda and (14) Kaluarachchige Kuri Banda, all of Hewana	Settled in undivided shares of one-fourth to (1), one-eighth each to (2), (3), (4) and (9), one-thirty-second each to (5), (6), (7) and (8) and one-fortieth each to (10), (11), (12), (13) and (14)	Kurunegala D	514	47

Lot No	Sub-divisional Lot No.	Extent	No of Titles Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. F.							
60	285	1 2 11	S 27,823	5 (4) (c)	Adikari Mudiyansele Ukku Menka of Wedanda	—	Kurunegala D	514	48
60	286	0 1 39	S 27,824	5 (4) (c)	(1) Adikari Mudiyansele Ukku Menka of Wedanda, (2) Dissanayake Mudiyansele Appuhamy of Gantiriyawa, (3) Dissanayake Mudiyansele Kiri Mudiyansele of Konwewa and (4) Dissanayake Mudiyansele Punchi Banda of Katumuluwa	Settled in undivided shares of one-half to (1) and one-sixth each to (2), (3) and (4)	Kurunegala D	514	49
60	287	1 2 1	S 27,825	5 (4) (c)	(1) Ekanayake Mudiyansele Ran Menka of Hewana, (2) Ekanayake Mudiyansele Mudalihamy of Hewana, (3) Ekanayake Mudiyansele Menkhamy of Koswatta, (4) Ekanayake Mudiyansele Mutu Menka of Gantiriyawa, (5) Ekanayake Mudiyansele Dingiri Menka of Koswatta, (6) Ekanayake Mudiyansele Kalu Banda and (7) Ekanayake Mudiyansele Punchi Banda, both of Hewana	Settled in undivided shares of one-seventh each	Kurunegala D	514	50
60	288	1 1 39	S 27,826	5 (4) (c)	(1) Wijesekera Mudiyansele Punchi Menka of Erihabe, (2) Kaluarachchige Gunarat Banda, (3) Kaluarachchige Ran Menka, (4) Kaluarachchige Heen Banda, (5) Kaluarachchige Dingiri Banda, (6) Kaluarachchige Kiri Banda, all of Hewana, (7) Wijesekera Mudiyansele Kiri Menka, (8) Wijesekera Mudiyansele Dingiri Amma, (9) Wijesekera Mudiyansele Ukku Amma, (10) Wijesekera Mudiyansele Punchi Menka, (11) Wijesekera Mudiyansele Kawamma, all of Dambaliyadda, (12) Ratnayake Mudiyansele Suwandahamy of Hewana, (13) Ratnayake Mudiyansele Dingiri Banda of Gallehepitrya and (14) Wijesekera Mudiyansele Jayasirhamy of Gantiriyawa	Settled in undivided shares of one-eighth each to (1), (7), (12) and (13), one-fortieth each to (2), (3), (4), (5) and (6), one-thirty-second each to (8), (9), (10) and (11) and one-fourth to (14)	Kurunegala D	514	51
60	289	3 2 30	—	5 (1)	The Crown	—	—	—	—
60	289½	1 1 29	—	5 (1)	The Crown	—	—	—	—
60	290	3 0 6	S 27,831	5 (4) (c)	(1) Rajakarunaratne Dissanayake Mudiyansele Banda, (2) Rajakarunaratne Dissanayake Mudiyansele Punchi Banda, (3) Rajakarunaratne Dissanayake Mudiyansele Appuhamy, (4) Rajakarunaratne Dissanayake Mudiyansele Ranmenika and (5) Rajakarunaratne Dissanayake Mudiyansele Dingiri Menka, all of Gantiriyawa	Settled in undivided shares of one-half to (1) and one-eighth each to (2), (3), (4) and (5)	Kurunegala D	514	52
60	291	5 3 34	S 27,924	5 (4) (c)	On the persons mentioned in note (7) below	Vide note (8) below	Kurunegala D	514	53
<p>Note (7)—(1) Wijepala Mohottallage Punchi Menka of Wahantare, (2) Wijepala Mohottallage Malhamy, (3) Wijepala Mohottallage Mutu Menka, (4) Wijepala Mohottallage Ran Banda, (5) Wijepala Mohottallage Dingiri Amma, all of Gantiriyawa, (6) Rajakarunaratne Dissanayake Mudiyansele Punchi Menka of Siwallawa and (7) Rajakarunaratne Dissanayake Mudiyansele Mutu Menka of Bogoda.</p> <p>Note (8)—Settled in undivided shares of one-sixteenth each to (1) and (2), one-twenty-fourth each to (3), (4) and (5), one-half to (6) and one-fourth to (7)</p>									
60	292	2 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
60	293	0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
60	294	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
60	295	2 0 1	S 27,925	5 (4) (c)	Dissanayake Mudiyansele Karunawathie of Gantiriyawa	Subject to the life interest of Hithammy Mudiyansele Sobhamy of Gantiriyawa	Kurunegala D	514	54
61	296	0 1 16	S 27,924	5 (4) (c)	On the persons mentioned in note (7) above	Vide note (8) above	Kurunegala D	514	53
61	297	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
61	298	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
62	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
63	—	0 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
64	—	0 3 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
65	—	1 2 0	S 27,794	5 (4) (c)	Adasuriya Mudiyansele Kalu Banda of Hewana	—	Kurunegala D	514	55
66	—	0 3 10	—	5 (1)	The Crown	—	—	—	—
67	—	0 1 11	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
69	258	0 0 25	S 27,817	5 (4) (c)	(1) Ekanayake Mudiyansele Guharathamy of No. 3, Yoda Ela, Hingurakgoda, (2) Ekanayake Mudiyansele Tikiri Banda of Hewana, (3) Ekanayake Mudiyansele Kiri Mudiyanse of Gantiriyawa, (4) Ekanayake Mudiyansele Herath Banda of Hewana, (5) Ekanayake Mudiyansele Kapuru Banda of Gantiriyawa, (6) Ekanayake Mudiyansele Ukku Amma and (7) Ekanayake Mudiyansele Punchi Menika, both of Gallehepitiya	Settled in undivided shares of one-seventh each	Kurunegala D 514	56	
69	259	0 1 27	S 27,797	5 (4) (c)	On the persons mentioned in note (9) below	Vide note (10) below	Kurunegala D 514	57	
<p>Note (9)—(1) Ekanayake Mudiyansele Guharathamy of No. 3, Yoda Ela, Hingurakgoda, and (2) Ekanayake Mudiyansele Tikiri Banda of Hewana.</p> <p>Note (10)—Settled in undivided shares of one-half each.</p>									
69	260	1 3 28	S 27,818	5 (4) (c)	(1) Ratnayake Mudiyansele alias Koswatterallage Hethamya of Gantiriyawa, (2) Ratnayake Mudiyansele alias Koswatterallage Pihamy of Gallehepitiya, (3) Ratnayake Mudiyansele alias Koswatterallage Punchi Menika of Gantiriyawa and (4) Ratnayake Mudiyansele alias Koswatterallage Kiri Menika of Kelimuna	Settled in undivided shares of one-fifth each to (1), (2) and (4) and two-fifths to (3)	Kurunegala D 514	58	
69	261	0 3 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
69	262	0 2 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
69	263	1 2 29	S 27,814	5 (4) (c)	Adasuriya Mudiyansele Menikhamya of Hewana	—	Kurunegala D 514	59	
69	264	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
69	265	0 1 20	S 27,814	5 (4) (c)	Adasuriya Mudiyansele Menikhamya of Hewana	—	Kurunegala D 514	59	
69	266	0 2 5	S 27,816	5 (4) (c)	Ekanayake Mudiyansele Ukku Banda of Gantiriyawa	—	Kurunegala D 514	60	
70	—	1 1 10	S 27,797	5 (4) (c)	On the persons mentioned in note (9) above	Vide note (10) above	Kurunegala D 514	57	
71	269	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
71	270	1 0 6	S 27,821	5 (4) (c)	Dissanayake Mudiyansele Punchi Menika of Hewana	—	Kurunegala D 514	61	
72	267	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
72	268	1 2 35	S 27,816	5 (4) (c)	Ekanayake Mudiyansele Ukku Banda of Gantiriyawa	—	Kurunegala D 514	60	
73	—	3 2 4	S 27,828	5 (4) (c)	Ekanayake Mudiyansele Herathamy of Gantiriyawa	—	Kurunegala D 514	41	
74	—	0 1 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
76	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
77	—	0 3 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
78	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
79	302	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
79	303	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
79	304	0 0 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
80	—	3 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
81	—	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
82	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
84	—	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
85	—	0 3 8	S 27,798	5 (4) (c)	The Gantiriyawa Vihare of Gantiriyawa	—	Kurunegala D 514	62	
89	—	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
91	—	0 3 25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
94	334	0 0 6	8	5 (1)	The Crown	—	—	—	—
94	335	0 0 0	7	5 (1)	The Crown	—	—	—	—
94	336	0 0 1	5	5 (1)	The Crown	—	—	—	—
95	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
97	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
102	—	1 1 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
104	—	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
106	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
112	310	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
112	311	0 1 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
113	308	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
113	309	0 0 2	—	5 (1)	The Crown	—	—	—	—
114	305	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
114	306	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
114	307	0 1 5	—	5 (1)	The Crown	—	—	—	—
116	299	0 1 27	—	5 (1)	The Crown	—	—	—	—
116	300	0 2 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	301	0 1 4	—	5 (1)	The Crown	—	—	—	—
117	—	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
118	—	0 0 35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
119	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
120	—	0 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
121	—	0 3 13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
122	—	0 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
123	—	0 3 33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
124	—	0 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent A. R. P.	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
125	—	0 2 27	—	5 (1)	The Crown	—	—	—	—
126	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
127	—	5 3 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
128	—	2 0 13	S 27,799	5 (4) (c)	(1) Punchahenayalage Pina, (2) Ahugodahenayalage Appuwa, (3) Punchahenayalage Puncha, all of Gantariyawa, (4) Punchahenayalage Lapaya of Mingolawewa in Wannu Hatpattu, (5) Punchahenayalage Rankiri, (6) Punchahenayalage Alicie and (7) Lensuwahenayage Kiru Mallu, all of Gantariyawa	Settled in undivided shares of one-eighth to (1), one-half to (2), one-eighth to (3), one-twentyfourth each to (4), (5) and (6), and one-eighth to (7)	Kurunegala D 514	63	63
133	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
134	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
135	—	9 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
137	—	0 2 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
138	—	1 2 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
139	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
140	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
141	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
143	—	3 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
146	—	0 1 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
149	—	0 3 14	S 27,929	5 (4) (c)	Rajaguru Mudiyansele Ran Menika of Gantariyawa	—	Kurunegala D 514	64	64
150	318	0 1 18	S 27,927	5 (4) (c)	Warnakulasuriya Aratchige Dona Rosa Maria of Uda Kamanpella	—	Kurunegala D 514	65	65
150	319	0 3 39	S 27,928	5 (4) (c)	Wijesundara Mudiyansele Appuhamy of Gantariyawa	—	Kurunegala D 514	66	66
150	320	0 0 12	S 27,929	5 (4) (c)	Rajaguru Mudiyansele Ran Menika of Gantariyawa	—	Kurunegala D 514	64	64
154	—	1 1 30	—	5 (1)	The Crown	—	—	—	—
156	312	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
156	313	0 0 34	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
159	—	5 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
160	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
161	—	0 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
162	—	0 3 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
163	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
164	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
167	—	0 1 36	S 27,800	5 (4) (c)	(1) Wijepala Abeysinghe Mudiyansele Herat Banda, (2) Wijepala Abeysinghe Mudiyansele Kapuru Banda, (3) Wijepala Abeysinghe Mudiyansele Mutu Menika and (4) Wijepala Abeysinghe Mudiyansele Ran Banda, all of Gantariyawa	Settled in undivided shares of one-fourth each	Kurunegala D 514	67	67
168	—	0 1 22	S 27,801	5 (4) (c)	Warnakulasuriya Aratchige Don Stephen of Uda Kamanpella in Colombo District	—	Kurunegala D 514	68	68
170	—	0 1 37	—	5 (1)	The Crown	—	—	—	—
171	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
172	—	1 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
175	—	3 2 17	S 27,829	5 (4) (c)	Mrs Edward Neville Jayatileke nee Ethel Rupawathie Dias Bandaranayaka of Yakkala Estate, Yakkala	—	Kurunegala D 514	69	69
176	—	1 0 25	S 27,802	5 (4) (c)	Balasuriya Mudiyansele Mutu Menika of Gantariyawa	—	Kurunegala D 514	70	70
177	—	0 1 13	S 27,802	5 (4) (c)	Balasuriya Mudiyansele Mutu Menika of Gantariyawa	—	Kurunegala D 514	70	70
178	—	1 0 25	S 27,829	5 (4) (c)	Mrs Edward Neville Jayatileke nee Ethel Rupawathie Dias Bandaranayaka of Yakkala Estate, Yakkala	—	Kurunegala D 514	69	69
179	—	1 3 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
180	314	1 0 6	S 27,927	5 (4) (c)	Warnakulasuriya Aratchige Dona Rosa Maria of Uda Kamanpella in Colombo District	—	Kurunegala D 514	65	65
180	315	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
180	316	1 1 2	S 27,829	5 (4) (c)	Mrs. Edward Neville Jayatileke nee Ethel Rupawathie Dias Bandaranayaka of Yakkala Estate, Yakkala	—	Kurunegala D 514	69	69
180	317	0 1 24	S 27,926	5 (4) (c)	(1) Metiyaganeralalage Kiru Menika of Gantariyawa, (2) Metiyaganeralalage Ukkuhamy of Batuwitagedara and (3) Metiyaganeralalage Mutu Menika of Alutwatta	Settled in undivided shares of one-third each	Kurunegala D 514	71	71
181	—	2 1 10	—	5 (1)	The Crown	—	—	—	—
182	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
186	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
187	321	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
187	322	0 3 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
189	—	1 3 26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
191	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, etc.)	Land Register Office at which registered	Volume No	Folio No
193	—	A. B. P. 0 3 0	S 27,803	5 (4) (c)	(1) Balasuriya Mudiyanse- lage Ran Monika of Gantiriyawa and (2) Balasuriya Mudiyan- selage Menikhamy of Kattapitiya	Settled in undivided shares of one-half each	Kurunegala D 514	72	
194	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	
195	—	2 1 20	—	5 (1)	The Crown	—	—	—	
196	—	0 1 24	—	5 (1)	The Crown	—	—	—	
198	—	4 2 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
199	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	
200	—	1 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
201	—	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	
202	—	2 1 24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
203	—	3 1 37	S 27,804	5 (4) (c)	(1) Arachchilage Kapuruhamy, (2) Arachchilage Mudalihamy, both of Gantiriyawa, (3) Arachchilage Mutu Menika of Ambanpola, (4) Arachchilage Tikiri Banda of Gantiriyawa and (5) Arachchilage Kiri Menika of Katupota	Settled in undivided shares of one-fifth each	Kurunegala D 514	73	
204	—	1 0 28	S 27,930	5 (4) (c)	On the persons mentioned in Vide note (12) below	note (11) below	Kurunegala D 514	74	
<p>Note (11)—(1) Wijekoon Rajaguru Mudiyanse- lage Appuhamige Kiri Banda, (2) Balasuriya Mudiyanse- lage Kiri Menika and (3) Wijekoon Rajaguru Mudiyanse- lage Ukku Banda, all of Gantiriyawa.</p> <p>Note (12)—Settled in undivided shares of five-twelfths each to (1) and (2), and one-sixth to (3)</p>									
205	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	
206	—	1 1 14	—	5 (1)	The Crown	—	—	—	
207	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	
208	323	0 1 9	S 27,930	5 (4) (c)	On the persons mentioned in Vide note (12) above	note (11) above	Kurunegala D 514	74	
208	324	0 3 33	S 27,931	5 (4) (c)	Hithamillage Punchirala of Gantiriyawa	—	Kurunegala D 514	75	
209	—	1 3 13	S 27,805	5 (4) (c)	(1) Rajakarunaratne Dissana- yake Mudiyanse- lage Puchi Banda, (2) Rajakarunaratne Dissanayake Mudiyanse- lage Appuhamy, (3) Rajakaruna- ratneDissanayakeMudiyanse- lage Dingiri Menika and (4) Herath Mudiyanse- lage Appu- hamy, all of Gantiriyawa	Settled in undivided shares of one- fourth each	Kurunegala D 514	76	
210	—	2 0 5	S 27,806	5 (4) (c)	(1) Wijekoon Rajaguru Mudi- yanse- lage Yahapathamige Kiri Banda, (2) Wijekoon Rajaguru Mudiyanse- lage Yahapathamige Kiri Mudi- yanse, both of Dambalyadda, (3) Dissanayake Mudiyanse- lage Banda, (4) Dissanayake Mudiyanse- lage Dingiri Amma and (5) Dissanayake Mudi- yanse- lage Sittamma, all of Kelmune	Settled in undivided shares of one- third each to (1) and (2), and one- ninth each to (3), (4) and (5)	Kurunegala D 514	77	
211	325	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	
211	326	4 1 37	S 27,932	5 (4) (c)	Dissanayake Mudiyanse- lage Ranhamy of Gantiriyawa	—	Kurunegala D 514	78	
212	327	0 2 0	S 27,812	5 (4) (c)	Dissanayake Mudiyanse- lage Ukku Banda Dissanayaka, Registrar of Katupota	—	Kurunegala D 514	79	
212	328	1 0 34	S 27,933	5 (4) (c)	On the persons mentioned in Vide note (14) below	note (13) below	Kurunegala D 514	80	
<p>Note (13)—(1) Ekanayake Mudiyanse- lage Kiri Menika, (2) Ekanayake Mudi- yanse- lage Piyadasa, (3) Ekanayake Mudiyanse- lage Sumanawathie, (4) Ekanayake Mudiyanse- lage Kawamma and (5) Ekanayake Mudiyanse- lage Jayasena, all of Gantiri- yawa,</p> <p>Note (14)—Settled in undivided shares of one-fifth each, subject to the life interest of Dissanayake Mudiyanse- lage Dingiri Amma of Gantiriyawa</p>									
212	329	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	
212	330	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	
212	331	0 0 19	S 27,933	5 (4) (c)	On the persons mentioned in Vide note (14) above	note (13) above	Kurunegala D 514	80	
212	332	1 1 32	S 27,934	5 (4) (c)	Dissanayake Mudiyanse- lage Mutu Menika of Hamangalla	—	Kurunegala D 514	81	
212	333	0 3 0	S 27,935	5 (4) (c)	Mukthagara Siriwardena Adi- kari Mudiyanse- lage Dona Neeliya Sunethra Weera- sekera of Dankotuwa in Chilaw District	—	Kurunegala D 514	82	
213	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 5th day of August, 1954.

CHARLES ABEYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 448 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 9,988 of June 24, 1949 and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Dorawela of the Rajawaka Wasama of the Halauda Palata of the Meda Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 1, 2, 3, 4, 5, 6, 9, 12, 13, 14, 15, 16, 18, 20, 22, 23, 25, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 and 49 in block survey village plan No. 824 (vide Settlement Notice No. 2,485)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-second day of July, 1954.

V. P. A. PERERA,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	0 2 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 3 12	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	0 3 6	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	1 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
18	—	1 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	0 0 1	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
27	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
29	50	0 2 37	—	5 (1)	The Crown	—	—	—	—
29	51	1 0 11	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	52	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
29	53	0 0 36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
30	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
31	54	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
31	55	4 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
31	56	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
32	—	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
33	—	1 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
34	—	1 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
35	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
36	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
37	—	2 1 39	—	5 (1)	The Crown	—	—	—	—
38	—	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
39	—	1 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
40	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
41	57	0 2 16	—	5 (1)	The Crown	—	—	—	—
41	58	1 3 35	S 30,426	5 (4) (c)	The Velange Purana Viharaya, Balangoda	—	Ratnapura	E 109	204
41	59	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
41	60	0 1 1	—	5 (1)	The Crown	—	—	—	—
41	61	1 1 25	S 30,426	5 (4) (c)	The Velange Purana Viharaya, Balangoda	—	Ratnapura	E 109	204
41	62	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
41	63	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
42	—	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
43	64	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
43	65	4 0 12	S 30,426	5 (4) (c)	The Velange Purana Viharaya, Balangoda	—	Ratnapura	E 109	204
43	66	29 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
44	—	3 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
45	67	208 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
45	68	0 2 27	S 30,426	5 (4) (c)	The Velange Purana Viharaya, Balangoda	—	Ratnapura	E 109	204
45	69	0 0 33	—	5 (1)	The Crown	—	—	—	—
45	70	1 0 31	S 30,426	5 (4) (c)	The Velange Purana Viharaya, Balangoda	—	Ratnapura	E 109	204
46	—	3 1 0	—	5 (1)	The Crown	—	—	—	—
47	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—
48	—	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
49	71	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
49	72	0 3 30	S 30,426	5 (4) (c)	The Velange Purana Viharaya, Balangoda	—	Ratnapura	E 109	204

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 6th day of August, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 449 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 8,240 of August 21, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Nakandala in the Palle Pattu of the Kuruwita Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa, and described as lots 1, 2, 4, 6, 8, 9, 10, 14, 22, 23, 24, 25, 26, 28, 29, 30, 31, 32, 33, 34, 36, 37, 39, 44, 45, 46, 47, 48, 49, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 61, 62, 63, 65, 66, 67, 69, 71, 72, 73, 74, 75, 76, 78, 79, 81, 82, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 94, 95, 96, 97, 99, 100, 101, 102, 104, 105, 106, 107, 108, 112, 114, 115, 116 and 117 in block survey village plan No 677 (vide Settlement Notice No 1,359)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this second day of August, 1954.

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer.

SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	..	0 0 14..	—	5 (1)	The Crown	—	—	—	—
2	..	0 0 8 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	..	0 0 15 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
6	..	0 0 14 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
8	..	0 0 2 32..	—	5 (1)	The Crown	—	—	—	—
9	..	0 0 24..	—	5 (1)	The Crown	—	—	—	—
10	..	0 1 22..	—	5 (1)	The Crown	—	—	—	—
14	..	0 1 33 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
22	..	0 0 5 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
23	..	2 3 39 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	..	1 0 10 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
25	..	0 2 22 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
26	..	1 0 25 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
28	..	0 2 2 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
29	..	0 1 23 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
30	..	0 0 12..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
31	..	1 0 36..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
32	..	0 0 25 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
33	..	1 1 11..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
34	..	0 0 8 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
36	..	0 0 12 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
37	..	2 0 24..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
39	..	0 2 7 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
44	..	0 2 5 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
45	..	1 2 6 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
46	..	1 1 24 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
47	..	0 1 2 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
48	..	0 3 0 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
49	..	0 0 36 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
51	..	0 0 39..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
52	..	0 3 18..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
53	..	0 1 33 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
54	..	0 2 29..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
55	..	2 2 10..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
56	..	2 1 8 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
57	..	0 1 5 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
58	..	2 2 1 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
59	..	1 0 31 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
61	..	2 0 22 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
62	..	0 1 12 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
63	..	6 0 12 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
65	..	0 1 3 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
66	..	2 0 18 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
67	..	0 3 18 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
69	..	1 2 1 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
71	..	2 3 0 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
72	..	2 0 15..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
73	..	0 1 27 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
74	..	0 1 32..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
75	..	0 3 21 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
76	..	1 2 31..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
78	..	0 3 4 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
79	..	0 2 27..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
81	..	2 1 0 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
82	..	1 3 3 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
84	..	0 1 38 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
85	..	0 2 6 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
86	..	0 2 2 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
87	..	2 3 1 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
88	..	3 0 26 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
89	..	2 1 34 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
90	..	1 0 32..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
91	..	15 1 18..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
92	..	0 2 12..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
94	..	1 1 17..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
95	..	0 0 1 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
96	..	0 3 11..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
97	..	1 1 32 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
99	..	0 0 13 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
100	..	0 0 35 ..	—	5 (1)	The Crown	—	—	—	—
101	..	0 0 20 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
102	..	0 0 30 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
104	..	3 0 37..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
105	..	1 2 22..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
106	..	1 3 13 ..	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. P.							
107	—	1 0 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
108	—	0 1 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
112	—	0 3 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
114	—	0 1 34	—	5 (1)	The Crown	—	—	—	—
115	—	3 1 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
116	—	2 1 3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
117	—	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 13th day of August, 1954.

CHARLES ABAYASEKERA,
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchu Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 3.05 perches from the land bearing assessment No. 19, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District; and bounded as follows:—

North by land belonging to E. J. Fernando, L. S. B. Fernando and others;
East by land belonging to E. M. Florence Fernando and A. Juan Silva,
South by Crown land;
West by Railway reservation

(2) A portion, in extent about 6.25 perches from the land bearing assessment No. 21/1, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows:—

North by land belonging to E. S. J. Fernando;
East by land belonging to Girigoris Fernando;
South by land belonging to E. Simon Peter Fernando;
West by land belonging to Katherine Karunaratne.

(3) A portion, in extent about 1.40 perches from the land bearing assessment Nos 19/4 and 19/5, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District; and bounded as follows:—

North by land belonging to E. F. J. Fernando,
East by P. W. D. Road,
South by land belonging to M. P. Waas;
West by land belonging to A. Simon Silva and E. Florence Fernando.

(4) A portion, in extent about 5.85 perches from the land bearing assessment No. 13, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District; and bounded as follows:—

North by land belonging to late Mr. Pilonis Fernando;
East by stream;
South by land belonging to E. Simon Peter Fernando;
West by Railway reservation.

(5) A portion, in extent about 0.64 perches from the land bearing assessment No. 22/1, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows:—

North by land belonging to P. Valentini Fernando and others,
East by land belonging to Mr. Soyza;
South by land belonging to L. Moses Fernando and others,
West by stream.

(6) A portion, in extent about 7.45 perches from the land bearing assessment No. 24/2, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District; and bounded as follows:—

North by land belonging to J. Macaris Fernando and others;
East by land belonging to L. Cyril Fernando and others;
South by land belonging to L. Lewis Fernando;
West by stream.

(7) A portion, in extent about 0.16 perches from the land bearing assessment No. 21, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows:—

North by land belonging to D. J. Macaris Fernando and others;
East by Kapalakanda;
South by land belonging to L. Winifred Silva;
West by land belonging to L. Katherine Fernando.

(8) A portion, in extent about 1.12 perches from the land bearing assessment No. 22, situated at Kanuwana South within the U. C. Limits of Jaela, Alutkuru Korale South, Colombo District, and bounded as follows:—

North by land belonging to P. Valentine Fernando and others;
East by land belonging to Mr. Soyza;
South by land belonging to L. Moses Fernando and others;
West by stream.

LD 4363A

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion, in extent about 50' × 242' out of the land called Doodeniyewatta, situated in Werellagama Village, Harispattuwa Division, Kandy District, and bounded as follows:—

North by live fence of the land belonging to Nugawela Central School,
East by portion of the same land,
South by Northern boundary of Bihunchagabakotuwa;
West by live fence of the land belonging to Nugawela Central School.

(2) A portion, in extent about 50' × 270' out of the land called Bihunchagabakotuwa, situated in Werellagama Village, Harispattuwa Division, Kandy District, and bounded as follows:—

North by southern boundary of Doodeniyewatta,
East by portion of the same land,
South by boundary of the same land;
West by live fence of the land belonging to Nugawela Central School.

Ref. No. J/E/1314.
Colombo, August 12, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

LD 4788

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 4½ perches, of the land called Bogollawatta, situated in Ulapane Village, Uda Palata Division, Kandy District, and bounded as follows:—

North by Bogollawatta (leadaway drain);
East by Bogollawatta (embankment),
South by A. Soul Hamid's land (Aest Nos 217 and 218),
West by Gampola-Nawalapitiya Main Road.

Ref No J 54 H 181.
Colombo, August 3, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

Reference LPB/101.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

The lease-hold rights in and over an allotment of land, in extent about 1 acre, known as Nagoda-Group, situated in the Village of Yatalamatta, Village Headman's Division of Yatalamatta, Gangaboda Pattu, Galle District, and bounded as follows:—

North and east by P. P. A 11,098,
South by P. P. 11,098 and by the land called Lindagawawatta claimed by G. V. Udoris, son of Anders Silva,
West by Galle-Nagoda V. C. road.

Ref No. J. 54 LG. 139
Colombo, August 3, 1954

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

L H 201.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, a road in Wellaboda area, Kalutara District, to wit:—

Preliminary plan No. A 1,641 Village—Pattiya North and Pattiya South (within U. C. Limits of Panadura)

Lot	Name of Land	Description	Extent		
			A	R	P
11	Galkandewatta, part of assessment No 12, Sea Beach Road	Garden with no cultivation claimed by Dr A. S. Gunawardane of "West Land", Panadura	0	0	0 1
12	Galkandewatta, part of assessment No. 10, Sea Beach Road	do.	0	0	0 3

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on November 10, 1954, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, September 3, 1954.

A. M. S. PERERA,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4014.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

A portion of land in extent 1A. 2R. 7.5P., out of the land called Godahena Estate situated in Dolapihilla village, Galasiya Pattuwa, Hans Pattuwa in Kandy District, Central Province, and more particularly described as lot 1 in preliminary plan No. A 1,563. Presently claimed by A. C. Abdeen of 145, Norris Road, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 3, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 27, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September 1, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4753.

I hereby give notice under, sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

A portion of land in extent 9A 3R 28P, out of the land called Darrawella Estate situated in Singmale village, Ambagamuwa Korale, Uda Bulatgama, Kandy District, Central Province, and more particularly described as lot 1 in P. P. A 2,089, presently claimed by the Anglo-Ceylon and General Estates Co., Ltd., 61 Queen Street, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 26, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September 1, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4427

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

An allotment of land called Darawella Estate in extent 0A 0R 5 9P, situated in Darrawella village, Ambagamuwa Korale, Uda Bulatgama Division, Kandy District, Central Province, surveyed and described as lot 1 in preliminary plan No. A 1,975, and presently claimed by The Anglo-Ceylon and General Estates Co., Ltd. Agents C. J. Strachan, Bou Bros & Co., Ltd., Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 26, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September 3, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD. 4684.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

An allotment of land called Kelebokka Estate in extent 1A 2R. 25 7P, situated in Kelebokka Pahalagama, Palis Pattu West Korale, Pata Dumbara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1 and 2 in preliminary plan No. A 2,077, and presently claimed by Stratheden Tea Co., Ltd. Agents Messrs Carson Cumberbatch & Co., Ltd., Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 28, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 21, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September 3, 1954.

RAINE WRIGHT,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD. 4358

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Portions of lands called Udagokumbura, Godapeliya, Modabittarapela, Attalewatta and Hapugahamulawatta, in extent 0A. 0R. 16 4P, situated in Balana village, Kandupalala Korale (Yatinuwara), Udunuwara and Yatinuwara Division, Kandy District, Central Province, surveyed and described as lots 83, 84, 85, 86, 87, 88, 89, 90 and 91 in supplement No. 6 to final village plan No. 27

Lot	Name of Claimant	Extent		
		A	R	P
83	Wagapedigedara Siyatu of Balana	0	0	1 8
84	Balana Wagapedigedara Simon and ditto Lassa, both of Balana	0	0	1 0
85	Balana Wagapedigedara Simon of Balana	0	0	1 0
86	Wagapedigedara Siyatu of Balana	0	0	2 0
88	Do.	0	0	3 4
87	Pandakaragedara Kalu, ditto Rankira, ditto Sarana, ditto Siripina, ditto Guneris, all of Balana	0	0	1 7
89	Pandakaragedara Kalu, ditto Rankira, ditto Sarana, ditto Siripina, ditto Guneris, all of Balana	0	0	2 1
90	Pandakaragedara Kalu of Balana	0	0	2 1
91	Wahumpuragedara Bandiya, ditto Gunasokora, ditto Hendrick, all of Balana	0	0	1 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on October 26, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 19, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September 3, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LD 4385.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land in extent 0A. 2R. 14 8P, out of the land called Kintyre Estate, situated in Kintyre village, Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District, Central Province, and more particularly described as lots 1, 2 and 3 in preliminary plan No. A 1,916, presently claimed by Messrs Kintyre Tea Estates Co., Ltd Maskeliya. Agents: Messrs George Steuart & Co., Queen Street, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on November 3, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 27, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, September 4, 1954

RAINE WRIGHT,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA 3484

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Preliminary plan No A 2,108. Villages—Wariyapola, Atrahapitiya and Hemure

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Lolugahamulapela	Paddy field	L B Ellepola of Warahapitiya, Ukkuwela	0	0	15 9
2	Galoyewatta	Garden contains 6 arecanut trees 5-10 years	W G Mainahenaya and W G. Sabarahenaya, both of Hemure, Ukkuwela	0	0	1 0
3	Do.	Garden contains 8 arecanut trees 10-20 years, 1 jak tree 4 years, 1 orange tree 20 years, 3 kappok trees 20 years	W G Lansuwahenaya	0	0	4 5
4	Galoyewedahenayalegwatta	Garden contains 15 arecanut trees 5-15 years, 3 coconut trees 20 years, 2 orange trees 5 years, 2 mango trees 20 years, 1 jak tree 20 years and 1 coffee tree 4 years	W G Mainahenaya and W G Sabarahenaya, both of Hemure, Ukkuwela	0	0	7 1
5	Do	Garden (part of) contains no cultivation	W. G. Mainahenaya and W G. Sabarahenaya, both of Hemure, Ukkuwela	0	0	2 6
6	Hemurukumbura	Paddy field	U M Cassim of Paragahawela, Ukkuwela	0	0	19 1
7	Assweddunewatta	Garden contains 4 coconut trees 1-5 years, 14 arecanut trees 5-10 years, 3 kappok trees 5-10 years, 1 pepper vine 2 years, 7 betel creepers 2 years, 1 mango tree 4 years and 1 gunsuriya tree 10 years	H W. G. Sundara of Atrahapitiya, Ukkuwela	0	0	1 6
8	Do.	Garden contains 3 arecanut trees 10-15 years, 2 mango trees 10-15 years and 3 plantain bushes 1 year	V C. Dharmadasa of Atrahapitiya, Ukkuwela	0	0	0 7

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
9	Assweddumewatta	Garden contains 2 coconut trees 5 years, 10 arecanut trees 5-10 years, 1 kitul tree 10 years, 1 mango tree 25 years and 1 coffee tree 4 years	H. W. G. Sundara of Atirahapitiya, Ukkuwela	0	0	1 2
10	Do.	Paddy field	S. M. Cassim, ex Arachchi of Nittulgaha-kotuwa, Ukkuwela	0	0	7.6
11	Pallewewalekumbura Pallewewalewatta	Paddy field and garden contains 2 kappok trees 10-15 years, 2 mango trees 10-15 years, 2 jak trees 20-30 years	Degaldoruwe Templo, Trustee A. Ratnapala Thero of Srimalwatta, Kandy	0	0	25 4
12	Assweddumekumbura Assweddumepillewa	Paddy field and chena	Tibbutuwawe Templo, Trustee P. Saianan-kara Thero, Malwatte, Kandy	0	0	0.4
Total				0	2	7 1

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on October 15, 1954, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 8, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, September 2, 1954

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No. L 3379

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 1,994. Village—Mahawela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Lewakande Estate	Rubber 40 years and cocoa 3 years, contains an estate footpath	K. M. A. S. Fareed of Reyaland Estate, Bamunupola, Pujapitiya	2	1	36.9
Total				2	1	36.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on October 11, 1954, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 4, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, September 1, 1954

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW. 3686

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 1 to F. V. P. 33. Village—Kabillawela (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
172	Part of premises bearing assessment No. 333 (Florence Villa)	Tea 35 years	M. J. Ferris, Proctor S. C., Bandarawela	0	0	8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on October 21, 1954, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, September 2, 1954

D. ALUWITARE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW A 12

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

P. P. A 293. Village—Medawelagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Paraliyadde or Kudamuttetuwa, parts of assessment Nos. 18, 18/1, 18/2, Circular Road	Garden 3 years	Kulappu Arachchige Don Lewis of Circular Road, Badulla	0	0	8.7
Supplement No. 1 to F. V. PP. 90 and 91. Village—Alutwela						
59	Pitawelagannilekumbura or Alutwelagannilekumbura or Alandugaharekumbura, part of assessment No. 37, Circular Road	Paddy field 40 years	The Trustees for the brothers of Christian Schools, St. Joseph's Noviciate, Colombo 15	0	0	32.5

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
60	Pitawelagannulekumbura or Alutwelagannulekumbura or Alandugahairokumbura, part of assessment 37 and 39, Circular road	Paddy field 40 years	The Trustees for the Brothers of Christian Schools, St Joseph's Noviciate, Colombo, and Rev Bodischa Rambukpota Thero of Rambukpotha Vihare, Badulla, Mrs. Seelawathie Madugalle Kumarihamy of 182, Trincomalee Street, Kandy; Mrs W B. Hulanganuwa, Doratiya Walauwa, Kaikawela; Mrs H B Katugaha of Lewwa Walauwa, Pattiya-gedera, Tikiri Banda Rambukpotha of Rambukpotha Vihare, Badulla; Heen Banda Rambukpotha of Rambukpotha Vihare, Badulla, and Namasvayam Kathrossamy, Proctor, Badulla	0	1	35 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on October 5, 1954, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 28, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, September 1, 1954

D. ALUWIHARE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No LW 3660

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No. 12 to F V. P 112. Village—Mailagastenna (part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P
29	Timbulgettekumbura, part of assessment No 7, Elladaluwa road	Bare land	The Muthiyangana Temple, Trustee: H Sunanda Thero	0	0	22 5
31	Do	do	do	0	1	8 5
32	Part of premises bearing assessment No. 7, Elladaluwa road	Road (said to have been part of paddy field abandoned)	do.	0	0	39 2
35	Part of premises bearing assessment No. 7, Elladaluwa road	Road (said to have been part of paddy field abandoned) contains an Electric Standard	do	0	0	26 7
38	Part of premises bearing assessment No 7, Elladaluwa road	Road (said to have been garden) contains an earth drain	do	0	0	11 2
40	Part of premises bearing assessment No. 1, Mailagastenna path	Road (said to have been garden) contains a water tap	W. A Wijesinghe, Pitapola, Demodera	0	0	8 4
41	Part of premises bearing assessment No B 2/6, Mailagastenna path	Road (said to have been garden)	L. B Pussegoda, Kachcheri, Badulla	0	0	7 1
42	Part of premises bearing assessment No. 4, Mailagastenna path	do	V S. Banda, Railway Station, Nawalapitiya	0	0	6 3
43	Part of premises bearing assessment No. 6, Mailagastenna path	Part of zinc roofed masonry building	Mrs. F. Wijesekera, c/o Mrs. Perera, Alutwatta, Mailagastenna, Badulla	0	0	1 2
45	Part of premises bearing assessment No 6, Mailagastenna path	Road (said to have been garden)	do.	0	0	7 4
46	Part of premises bearing assessment No 10, Mailagastenna path	do	J Isabella Rajamantri, Mailagastenna, Badulla	0	0	3 6
47	Part of premises bearing assessment No. B 9, Mailagastenna path	do	Weerasinghe Podinona, Mailagastenna, Badulla	0	0	4 1
48	Part of premises bearing assessment No. 12, Mailagastenna path	Road (said to have been garden)	Bertram T Pett, Knavesmire Estate, Bulatkohupitiya	0	0	4 8
49	Part of premises bearing assessment No. 14, Mailagastenna path	do	K. V. Gunawardena, Railway Goods Shed, Hal-ela	0	0	11 2
50	Part of premises bearing assessment No. 16, Mailagastenna path	do.	Claimed by the heirs of the late Modera Acharige Dona Leelawathie, 24, Lower King Street, Badulla	0	0	9 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on October 19, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 12, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, September 1, 1954.

D. ALUWIHARE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3727

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
642	Kandearawewatta	Garden contains 10 coffee trees 10 years, 2 sapu trees 5-30 years, 2 tuna trees 5 years, 3 jak trees over 30 years	(1) Illukegedera R. D. Kirigoris, (2) Kandearawegedera R. D. Wattuwa, (3) Ganhewayalago Martin, (4) Watagodagedera R. D. Francina, (5) Niluwatgedera R. D. Garu, (6) Hekillagahakumburegedera Ganhewayalage Hudu, (7) Niluwatgedera Ganhewayalage Allis, all of Kandagedera, Hal-ela, (8) R. D. Muthi of Hathilindawelgedera, Moragolla, Tennepanguwa, S. P. O.	0	0	18 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri on October 14, 1954, at 2 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 7, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, September 1, 1954.

D. ALUWIHARE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3524.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Kanhela Village (Part) Extract 5 of VP 544

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
440	El Teb Group, Kitulkelewatta	Tea over 45 years	The Consolidated Estates Company, Limited Agents Messrs George Steuart & Co., Colombo	6	3	38

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Badulla, on October 14, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 7, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, September 1, 1954.

D. ALUWIHARE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3498

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Preliminary plan No A 270 Village—Kendalagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Eluwawatta, Kotagahagedera Part of Assessment Nos. 2, 4, and 6, Lower King Street	Garden contains 2 coconut trees, 2 papaw trees, 2 drumstick trees, 1 petan tree 5 years; 2 jak trees, 4 oranges trees 3 years, 1 avacado pears tree 10 years, and part of a permanent building	R. M. Muthumonika of 65, Walauwatta, Hindagoda, Badulla, B. V. Chandrawathie of 65, Walauwatta, Hindagoda, Badulla; B. V. Seelawathie, c/o V. K. D. Aris Appunamy, Police Station, Borella; B. V. Ratnawathie, c/o D. L. W. Perera of 40, Mount Mary, Baseline Road, Colombo; B. V. Dharmapala, W. Wickramaratne, W. Lalitha, W. Ariyawathie, c/o R. M. Muthu Menika, 65, Hindagoda, Badulla, B. V. Marshal, Police Station, Maduluma, and W. A. P. Jayatilake, Nannapurawa	0	0	6 2
2	Mediriyawatta part of Assessment Nos. 1 and 3, Lower King Street	Garden (no cultivation) contains parts of a permanent building	Church of Ceylon, Badulla, Trustee. Bishop of Colombo	0	0	2 2
3	Mediriyawatta part of Assessment Nos. 5 and 7, Lower King Street	Garden contains 1 kohomba tree 3 years	Mrs Rajammal Perumal Pillai, 2, Ward Street, Badulla	0	0	1 3
4	Elpitiyawatta part of Assessment No. 8, Lower King Street	Garden (no cultivation) contains part of parapet wall and part of permanent building	W. A. P. Jayatilake, Nannapurawa, R. O.	0	0	1 2
5	Elpitiyawatta part of Assessment Nos. 10 and 12, Lower King Street	Garden (no cultivation) contains part of parapet wall and part of permanent building	O. Eimali Perera, O. Mabel Perera (heirs of O. D. Perera) of 12, Lower King Street, Badulla	0	0	0 8
6	Elpitiyawatta part of Assessment Nos. 14 and 16, Lower King Street	Garden (no cultivation) contains part of a parapet wall and a part of a permanent building	Maimoonachchiya of 16/1, Lower King Street, Badulla	0	0	0 9

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
7	Weediyewalawewatta Mediriyawatta part of Assessment Nos. 9 and 11, Lower King Street	Garden contains 1 delun tree, 1 orange tree 8 years 1 cypress tree 10 years and part of a permanent building	W. A. P. Jayatilake, Nannapurawa, R. O	0	0	4 3
8	Elwattapitiyawatta part of Assessment No. 13, Lower King Street	Garden contains 5 orange trees, 1 lime tree 12 years; 1 delun and 1 ketta tree 5 years and part of permanent building	Mrs. Eva Muthiah of 113, Lower King Street, Badulla	0	0	2 3
9	Elwattapitiyawatta Wattedeerawatta part of Assessment Nos. 18, 20, 22 and 22/1, Kings Street	Garden contains 2 cypress trees 5 years and portions of a wing wall	Mrs S Leichumithae (widow of V Somasundaram) of 'Sancy', Lower King Street, Badulla	0	0	3 7
10	Morewatta part of Assessment No. 15, Lower King Street	Garden (no cultivation)	W. A. P. Jayatilake, Nannapurawa, R. O	0	0	3 3
11	Elpitiyawatta part of Assessment No. 24, Lower King Street	Garden contains 4 coconut trees 10 years; 4 jak trees 2 mango trees 5-35 years, 9 arecanut trees 1-5 years; 1 imbul tree 20 years; 10 coffee trees; 3 lime trees 3 years; 1 delun tree 2 years, 1 nika tree, 1 kon tree 5 years	M. D. Sugathapala, Miss M. D. Anulawathie, K. V. A. Wijesundera (heirs of M. A. Pilorishamy and M. D. Leelawathie) of 24, Lower King Street, Badulla	0	0	6 8
12	Elpitiyawatta part of Assessment No. 24, Lower King Street	Garden contains 7 coconut trees, 5 mango trees 15 years, 2 jak trees 5-10 years; 4 kitul trees 10 years	do.	0	0	7 7
13	Lindawatta part of Assessment No. 1 Ela Terrace Road	Garden contains 3 arecanut trees, 4 mango trees 10 years; 2 coconut trees over 30 years, 1 jak tree 8 years; 1 kitul tree 1 year	W. Lucy Perera, and T. B. Galagoda Basnayake Nilame, Kataragama Devale, Lower King Street, Badulla	0	0	1 7
14	Elpitiyawatta part of Assessment No. 24, Lower King Street	Garden contains 3 mango trees 5-15 years; 1 arecanut tree 10 years	M. D. Sugathapala, Miss M. D. Anulawathie, K. V. A. Wijesundera (heirs of M. A. Pilorishamy and M. D. Leelawathie) of 24, Lower King Street, Badulla	0	0	3 1
				0	1	5 5

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on October 22, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 15, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, September 1, 1954.

D. ALUWIHARE,
Assistant Government Agent.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY SECTION 4 (1) OF THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Ref. No J/HLG/787/LM 5194.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by section 4 (1), of the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following allotment of land which is required for a public purpose.—

Description of the land to be acquired

Preliminary plan No A 724 Village—Yatiantota

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Edandumulahena	Old garden contains a permanent building with a temporary kitchen, 3 temporary buildings and a well	Kuruwita Gamlathage Jayasekara Appahamy and Kurulugama Lekamalage Chandrawathie Hamine	1	0	39 2
Total				1	0	39 2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Yatiantota, on November 12, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before November 5, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, August 31, 1954.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Additional Assistant Government Agent, Colombo, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 30 a.m., Saturday, October 2, 1954, at the Kachcheri, Colombo, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute some one to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Additional Assistant Government Agent, Colombo.

Colombo, September 6, 1954			Particulars of Lands referred to above		A. C. L. ABEYESUNDERE, Assistant Land Commissioner.	
Preliminary Plan No	Lot No	Village	Name of Permit-holder or Applicant	Extent A R P	Reference L C's Papers	
Alutkuru Korale North "A"						
P. P. A 2427	2, 5, 7	Kandawala	P. A. Manuel Perera Appuhami, Etgala, Katana	5 1 17	LRO/APL 701	
P. P. A 3204	3	Godigamuwa	W. Cathan Fernando, Godigamuwa, Badalgama	3 1 6	LRO/APL 5115B	
P. P. A 3193	1	do.	do.	1 2 24	LRO/APL 5115A	
Alutkuru Korale North "B"						
P. P. A 3515	1 & 3	Vithanamulla	M. A. Herath Singho, Vithanamulla, Veyangoda	0 3 22 3	LRO/APL 80	
P. P. A 3516	1	do.	do.	0 2 14	LRO/APL 80	
P. P. A 2899	7	Watnapaha	A. A. Hendrick Appu, Watnapaha, Dewalapola	1 1 3	LRO/APL 555	
P. P. A 2988	1	Wigoda	J. P. Bastian Appuhamy, Wigoda, Veyangoda	1 2 9	LRO/APL 321	
P. P. A 3307	1	Katuwellagama	J. P. S. Dassansyaka, Katuwellagama, Katana	1 0 10	LRO/APL 5687	
P. P. A 2827	3 & 4	Metikotumulla	M. P. Porelenthana Hamino, Metikotu- mulla, Pitawela, Dewalapola	0 3 2	LRO/APL 3062	
P. P. A 2766	1	Galahitiyawa	W. D. C. Ratnasakera, Baptist School, Udamatta, Eheliyagoda	0 3 33	LRO/APL 4003	
Salpiti Korale						
P. P. A 3126	1 & 2	Attidiya	G. D. J. Wickremasinghe, c/o K. D. R. Wijewickrama, Attidiya, Dehiwala	0 1 23 1	LRO/APL 5583	

G A's No LE/LL 161, 702, 783; 1014; 472; 797, 115

My No OM 252.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, S. P., will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 10 a.m. on Saturday, October 16, 1954, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W. S. DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Preliminary plan No A 630		Village—Udalamatta	
Lot	Name of Permit-holder or Applicant	Extent A R P	
1 & 5	Guru Gamage Jayatissa	5 0 23	
Final village plan No 489 Village—Talangalla			
226	Wappu Marikka Abdul Samad	5 2 22	
Final village plan No 483 Village—Tawalama			
275	Korale Hewage Johana	2 0 9	

Final village plan No. 579. Village—Bambarawana
546 Ponnampere Arachchige Gunadasa 5 0 11

Final village plan No 578 Village—Godanurune
604 Obadage Nandawathne de Silva 10 1 11

Final village plan No. 489. Village—Talangalla

Lot	Name of Permit-holder or Applicant	Extent A R P	
126 & 157 F B	Wijesingha	20 0 3	
Final village plan No 592 Village—Pitigala			
552	K. Nandasiri de Silva	5 0 11	

L C's Ref No. LRO/APL 5612.
LM/LRO/40.

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m. on Wednesday, October 13, 1954, at Kachcheri, Matara, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below.

2 The grants will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Colombo, September 4, 1954.

Particulars of the Lands referred to above

Plan No. P. P. A 1,449. Village—Diyagaha in Wellaboda Pattu and Four Gravets		Extent A. R. P.	
Lot Nos.	Name of Permit-holder or Applicant		
1 and 3	D. E. Ratnayaka	1 1 30	

No LRO/APL 4932

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent Uva will hold a Land Kachcheri under Land Development Ordinance, at 10 a.m., on Saturday, October 9, 1954, at Kachcheri, Badulla, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Colombo, September 4, 1954.

Particulars of the Lands referred to above

Extract 2 of Village plan No 520

Village—Erabeddegama in Udapalatha Korale

Lot No	Name of Permi-holder or Applicant	Extent		
		A	R	P
224	S. A. R. Siyathu of Karunanandegedara in Erabedda, Wilsons	0	0	22
225	Do.	0	0	7

Land Redemption Notices

L. D.—B 49/50.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Ref No LA 3547

I, Edward Herath Seneviratne, Additional Assistant Government Agent of the Matale District, do hereby give notice, under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matale Kachcheri, on October 14, 1954, at 3 p.m., and

(b) notify to me in writing on or before October 7, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matale, September 3, 1954.

E. H. SENEVIRATNE,
Additional Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Village—Pallewaradamana	Name of Claimant	Extent		
					A	R	P
1	Egodagederakumburedaranda Weepola	Paddy field		Mrs. R. Abeywickrama of 355, Main Street, Weligama	0	1	1
2	Do.	do.		do.	0	0	33
Total					0	1	34

Miscellaneous Land Notices

LS 2030

LJ 480

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that Rt Rev Dr Thomas Benjamin Cooray, Archbishop of Colombo, has applied for a lease of about 2 acres of Crown land from lot 593 AL in F. V. P. 109, situated in Migahatenna, Kalutara District, for the purpose of constructing a church thereon

2. The proposed church will serve about 25 families. The nearest Roman Catholic church is situated about 10 miles away. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term—99 years,
- (b) Rent—Rs 2 per annum,
- (c) The lessee shall, within 3 years from the commencement of the lease, erect a church and mission house on the land to the satisfaction of the Assistant Government Agent, Kalutara,
- (d) The lessee shall hand over to the Archaeological Commissioner any antiquities found on the land,
- (e) The lessee shall use the land as a site for a Roman Catholic church and mission house and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

4. The notification under Crown Lands Regulation 21 (2) relating to the lease of lot 593 AO in F. V. P. 109 to the Rt Rev Dr. Thomas Benjamin Cooray, Archbishop of Colombo, and published in *Gazette* No. 10,449 of September 19, 1952, is hereby cancelled.

Colombo, September 10, 1954.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Trustees of the Ceylon Red Cross Society, 106, Turret Road, Colombo 7, have applied for a lease of a piece of Crown land, about 1R 4 3P, in extent, from lot 41 in Kandy Town Survey Sheet No 1 25/212 East, situated within the Municipal Limits of Kandy, for the construction of a building to serve as the Headquarters of the Kandy Division of the Society and for the purpose of conducting Red Cross activities thereon.

2. The site applied for forms part of Tomalin Park, and is available for the purpose. As the Society's project is deserving of encouragement, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term—99 years,
- (b) Rent—Rs. 140 per annum,
- (c) The lessees shall, within eighteen months of the commencement of the lease, erect a building on the land to the satisfaction of the Government Agent, Central Province, to serve as the Headquarters of the Kandy Division of the Society;
- (d) The lessees shall not effect any repairs, additions or improvements to the building referred to above except with the prior approval of the Government Agent, Central Province;
- (e) The lessees shall use the land as a site for the Headquarters of the Kandy Division of the Society and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, September 10, 1954.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල් කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමට දන්වීම නො. 2,997 (පුත්තලම)

මීට යාකර තිබෙන උපලබ්ධතයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ශාන යම් කෙනෙකුට යට අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954 ටේ සැප්තැම්බර් මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1954 ටේ අගෝස්තු මස 3 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේ දීය.

ඇම්. ඇම්. පිල්ලෙයි,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

*** නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ශාන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උපලබ්ධතයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යපොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලබ්ධතය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කල්පිටිය කොට්ඨාසයේ (කල්පිටිය සුළු නගරසභාවේ සීමාවලට අයත්) නිල්ලොයිඩ් යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත් දක්වන සියලුම බිම්කවටි, එනම් —

උතුරට කන්දකුලි යන ගමේ සිට කල්පිටිය දක්වා ඇති ගම් කායඹිසභා පාර සහ ඉතුරු කරපු බිම;

නැගෙනහිරට නො. ඒ 528 දරන මුල් සිතියමේ නො. 3 සහ 4 දරන බිම්කවටි;

දකුණට නො. ඒ 528 දරන මුල් සිතියමේ නො. 6 දරන බිම් කවටිය, අවකරනෝටම් සහ නිල්ලොයිඩ්;

බස්නාහිරට කපිකරනෝටම්, වරිපනම් නො. 176, පවතුරෙයි තෝටම් සහ නො. 85071 දරන පිඹුරුකඩදසිය.

මුල් සිතියම නො. ඒ 528

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	නිල්ලොයිඩ්කරවයි	0 3 7
2	පවතුරෙයිතෝට්තරවායි, නිල්ලොයිඩ්කරවයි, වරිපනම් නො. 16	11 2 0
7	පවතුරෙයිතෝට්තරවායි, නිල්ලොයිඩ්කරවයි, වරිපනම් නො. 16	7 2 22
මුළු ගණන		19 3 29

පුත්තලම නි. නි. 5-1954

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,998 (පුත්තලම)

මීට යාකර තිබෙන උපලබ්ධතයෙහි විස්තරවෙන් ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් ශාන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954 ටේ සැප්තැම්බර් මස 10 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත

මෙහි පහත අත්සන් කරන** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1954 ටේ අගෝස්තු මස 3 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේ දීය.

ඇම්. ඇම්. පිල්ලෙයි,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

*** නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ශාන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැරියට භාරගනු ලැබේ

(ඇ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උපලබ්ධතයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යපොක්ත දන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලබ්ධතය

වයඹ පළාතේ පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කල්පිටිය කොට්ඨාසයේ (කල්පිටිය සුළු නගරසභාවේ සීමාවලට අයත්) කුන්ජිමනෝටම් යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත් දක්වන සියලුම බිම්කවටි, එනම් —

1 වෙනි කොටස

උතුරට. කන්දකුලි යන ගමේ සිට කල්පිටිය දක්වා ඇති ගම් කායඹි සභා පාර සහ ඉතුරු කරපු බිම;

නැගෙනහිරට පවපෙරුමාල්කුලතඹිවායල්, වරිපනම් නො. 195, දකුණට පවපෙරුමාල්කුලතඹිනෝටම්, වරිපනම් නො. 178;

බස්නාහිරට නො. ඒ 528 දරන මුල් සිතියමේ නො. 2 දරන බිම් කවටිය

මුල් සිතියම නො. ඒ 528.

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
3	නිල්ලොයිඩ්කරවයි, වරිපනම් නො. 16	4 0 21

2 වෙනි කොටස

උතුරට නො. ඒ 528 දරන මුල් සිතියමේ නො. 2 සහ 4 දරන බිම්කවටි, පේතන්තෝටම්, වරිපනම් නො. 176;

නැගෙනහිරට පේතන්තෝටම්, වරිපනම් නො. 176;

දකුණට පවපෙරුමාල්කුලතඹිකනි, වරිපනම් නො. 175, පනම් තෝටම්, වරිපනම් නො. 173 සහ කඹිඹිකරනෝටම්, වරිපනම් නො. 170 සහ 171,

බස්නාහිරට අවකරනෝටම්.

මුල් සිතියම නො. ඒ 528.

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
5	නිල්ලොයිඩ්කරවයි, වරිපනම් නො. 16	5 1 28
6	කඹිඹිකරනෝට්තරවායි, වරිපනම් නො. 16	2 0 12

මුළු ගණන 7 2 0

පුත්තලම නි. නි. 6-1954

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

ඇ.ප්.ඩී 4363 ඒ.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥා පණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) මෙහි පහත මායිම් සඳහන් මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස් පත්තුව කොටසකගේ වැරැල්ලගම ගමෙහි පිහිටි දුල්දෙණිය වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අඩි 50x242ක් පමණ වූ ඉඩම, ඊට මායිම් :—

උතුරට : නුගවෙල මධ්‍යම පාඨශාලාවට අයත් ඉඩමේ වැට,
නැගෙනහිරට : මෙම ඉඩමේම කොටස ;
දකුණට : බිලිංචියගහකොටුවේ උතුරු මායිම,
බස්නාහිරට : නුගවෙල මධ්‍යම පාඨශාලාවට අයත් ඉඩමේ වැට

(2) මෙහි පහත මායිම් සඳහන් මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස් පත්තුව කොටසකගේ වැරැල්ලගම ගමෙහි පිහිටි බිලිංචියගහකොටුව නමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අඩි 50x270ක් පමණ වූ ඉඩම, ඊට මායිම් :—

උතුරට : දුල්දෙණියවත්තේ දකුණු මායිම ;
නැගෙනහිරට : මෙම ඉඩමේම කොටස ;
දකුණට : මෙම ඉඩමේම මායිම ;
බස්නාහිරට : නුගවෙල මධ්‍යම පාඨශාලාවට අයත් ඉඩමේ වැට

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය 35/3/1314.

වම් 1954ක් වූ අගෝස්තු මස 12 වැනි දින කොළඹදීය.

ඇ.ප්.ඩී 4788.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥා පණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොටසකගේ උරුප්පේ ගමෙහි පිහිටි බෝගොල්ලවත්ත නමැති ඉඩමෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් පර්චස් 4 1/2ක් පමණ වූ කොටසට මායිම් —

උතුරට : බෝගොල්ලවත්ත (වතුර පිටවීමට ඇති කාණුව) ,
නැගෙනහිරට : බෝගොල්ලවත්ත (ඉවුර) ;
දකුණට : ඒ. සාවුල් ගමේගේ ඉඩම (වරිපනම් නො 217 සහ 218) ;
බස්නාහිරට : ගම්පොල-නාවලපිටිය මහපාර.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය : 35 4 වැනි 181.

වම් 1954ක් වූ අගෝස්තු මස 3 වැනි දින කොළඹදීය

ඇ.ප්.ඩී/401

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පණනේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ

ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954පේ අංක 39 දරණ (සංශෝධන) ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ යටලමත්ත ගම් මුලාදුනි කොටසේ යටලමත්ත ගමෙහි පිහිටි අක්කර 4ක් පමණ බිම් ප්‍රමාණය ඇති නාගොඩ වතුයාය නමැති ඉඩමෙහි බදු උරුමය, ඊට මායිම්.—

උතුරට සහ නැගෙනහිරට : ඒ 11,098 දරණ මූලික සිතියමෙහි දක්වෙන ඉඩම ,

දකුණට : ඒ 11,098 දරණ මූලික සිතියමෙහි දක්වෙන ඉඩම් සහ අන්දිරිස් සිල්වාගේ පුත්‍ර ජී වි උදේරිස් සතු ලියවෙත්ත නමැති ඉඩම ,

බස්නාහිරට : නාගොඩ-ගාල්ල ගම්සහා පාර.

පී. බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා
සම්බන්ධ අංකය : 35 4 ඇ.ප්. ජී 189/ඇ.ප්.ඩී 101.

වම් 1954ක් වූ අගෝස්තු මස 3වෙනි දින කොළඹදීය.

අංකය කී.බී. 4787/35/4/ඇ.ප්.ඩී 90

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනා 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපණනේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අංක 39 දරණ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො. 19 දරණ ඉඩමෙන් පර්චස් 3 5ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඊ 35 ප්‍රනාන්දුට සහ ඇල් ඇස් බී ප්‍රනාන්දුට සහ තව අයට අයිති ඉඩම ;
නැගෙනහිරට ඊ. ඇම්. ජේලොරන්ස් ප්‍රනාන්දුට සහ ඒ. ජුවන් සිල්වාට අයිති ඉඩම ,

දකුණට : රජය සතු ඉඩම ,
බස්නාහිරට ඊල් දෙපාර්තමේන්තුවට වෙන්කර තිබෙන ඉඩම

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 21/1 දරණ ඉඩමෙන් පර්චස් 2 5ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට ඊ. ඇස් ජේ ප්‍රනාන්දුට අයිති ඉඩම ;
නැගෙනහිරට ගිරිගේරිස් ප්‍රනාන්දුට අයිති ඉඩම,
දකුණට ඊ සයිමන් පිටර් ප්‍රනාන්දුට අයිති ඉඩම,
බස්නාහිරට කැනරිස් කරුණාරත්නට අයිති ඉඩම

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 19/4 ගන 19/5 දරණ ඉඩම්වලින් පර්චස් 140ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට ඊ ඇස් ජේ ප්‍රනාන්දුට අයිති ඉඩම,
නැගෙනහිරට ප්‍රසිඩ පාර ;
දකුණට ඇම් පී වාෂ්ට අයිති ඉඩම,
බස්නාහිරට ඒ. සයිමන් සිල්වාට සහ ඊ ජේලොරන්ස් ප්‍රනාන්දුට අයිති ඉඩම

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 13 දරණ ඉඩමෙන් පර්චස් 5 85ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට. පොරොල්ල ප්‍රනාන්දුට අයිති ඉඩම ;
නැගෙනහිරට දියපාර ;
දකුණට ඊ සයිමන් පිටර් ප්‍රනාන්දුට අයිති ඉඩම,
බස්නාහිරට ඊල් දෙපාර්තමේන්තුවට වෙන් කරනලද කොටස

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 22/1 දරණ ඉඩමෙන් පර්චස් 0 64ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් —

උතුරට. පී වලෙන්ති ප්‍රනාන්දුට සහ තව අයට අයිති ඉඩම,
නැගෙනහිරට කොයිසා මහත්මයාට අයිති ඉඩම,
දකුණට : ඇල් මෝසස් ප්‍රනාන්දු සහ තව අයට අයිති ඉඩම ;
බස්නාහිරට : දියපාර.

(6) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 24/2 දරණ ඉඩමෙන් පර්චස් 745ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට බී. ටේ මහාරිස් ප්‍රනාන්දු සහ තව අයට අයිති ඉඩම;
නැගෙනහිරට ඇල් සිරිල් ප්‍රනාන්දු සහ තව අයට අයිති ඉඩම;
දකුණට ඇල් ප්‍රචිත් ප්‍රනාන්දුට අයිති ඉඩම,
බස්නාහිරට දියපාර.

(7) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 21 දරණ ඉඩමෙන් පර්චස් 016ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට: බී ජේ මහාරිස් ප්‍රනාන්දුට සහ තව අයට අයිති ඉඩම;
නැගෙනහිරට කපාලකන්ද,
දකුණට ඇල් විනිප්‍රබ් සිල්වාට අයිති ඉඩම,
බස්නාහිරට ඇල් කැතරින් ප්‍රනාන්දුට අයිති ඉඩම.

(8) කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ජාඇල පළාත් ආණ්ඩු සභාව තුළ දකුණු කණුවන පිහිටි වරිපනම් නො 22 දරණ ඉඩමෙන් පර්චස් 112ක පමණ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට: පී වලන්ටසින් ප්‍රනාන්දුට සහ තව අයට අයිති ඉඩම;
නැගෙනහිරට. සොයිසා මහත්මයාට අයිති ඉඩම;
දකුණට. ඇල්. මෝසස් ප්‍රනාන්දුට සහ තව අයට අයිති ඉඩම,
බස්නාහිරට දියපාර.

පී. බී. බුලන්තුරමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 1වෙනි දින
කොළඹදීය

ඇල් එච් 204

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම් —කළුතර දිස්ත්‍රික්කයේ වෙල්ල බඩ ප්‍රදේශයේ පාරක් තැනීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබා ගැනීමේ ආඥාපනත" පස්වෙනි කාණ්ඩයේ කරනිමෙන පහර්තු වල ප්‍රකාරයට පළාත් පාලන සභාවේ නියෝගය පරිදි උක්‍රමයෙන් වහන්සේගෙන් නිසියාකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම්. —

මුල් සිතියමේ නො ඒ 1,641. ගම—පවරිය උතුර සහ දකුණ. පානදුර නගර සභා සීමාවතුර

ලොඪ නො: 11.
ඉඩමේ නම: ගල්කන්දේ වත්ත, වරිපනම් නො 12, මුහුදු බඩ පාර.
විස්තර: පානදුරේ "වෙස්වලුන්ඩ්" හි පදිංචි දෙස්තර ඒ. ඇස්. ගුණවර්ධන විසින් අයිතිකම්කීයන වගාවක් නොමැති ඉඩම
ප්‍රමාණය: අ 0, රු 0, ප 01.

ලොඪ නො. 12.
ඉඩමේ නම: ගල්කන්දේවත්ත, වරිපනම් නො 10 මුහුදු බඩ පාර.
විස්තර: පානදුරේ "වෙස්වලුන්ඩ්" හි පදිංචි දෙස්තර ඒ. ඇස්. ගුණවර්ධන විසින් අයිතිකම් කීයන වගාවක් නොමැති ඉඩම.
ප්‍රමාණය: අ 0, රු. 0, ප. 03

එබැවින් ඉඩම අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපනව තිබෙන බව පොදුජනයට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන ආර්ථයට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නාවූ සාමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අය වම් 1954ක්වූ නොවැම්බර් මස 10 වෙනි දින උදේ 10ට කළුතර කම්පේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොයි අන්දමේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්නාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරක් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගන යුතුයි.

ඒ ඇම් ඇස්. පෙරේරා,
කළුතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 3 වෙනි දින
කළුතර කම්පේරියේදීය.

ඇල් කී 4014.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි
පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ

ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තුවේ ගලසිය පත්තුවට අයත් දෙලපිහිල්ල ගමෙහි පිහිටි ගොඩනෙන්නවත්ත නමැති ඉඩමෙන් කොටසක්වූ ප්‍රමාණයෙන් අ. 1, රු. 2, ප. 75ක්වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො ඒ 1,563 ලොඪ 1 යනුවෙන් විස්තර කරන ලද දූනට කොළඹ නොරිස් පාරේ අංක 145 දරණ සානගෙහි පදිංචි ඒ. සී. අඹදිත් විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ නොවැම්බර් මස 3වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 27වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

රේන් රයිඩ්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 1වෙනි දින.
මහනුවර කම්පේරියේදීය

ඇල් කී 4753.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුලුගත් ගම. කොට්ඨාශයේ අඹගමුව කෝරළේ සිංහිමලේ ගමෙහි පිහිටි දරවැල්ලවත්තෙන් කොටසක්වූ ප්‍රමාණයෙන් අක්කර 9, රු.බී 3, පර්චස් 28ක්වූ ඉඩම නොහොත් මූලික ජලාත් නො ඒ 2,089 ලොඪ 1 යනුවෙන් විස්තර කරන ලද දූනට කොළඹ ක්වින් විවිගේ අංක 61 දරණ සානගෙහි සීමාසහිත "ඇන්ග්ලෝ-සිලෝන් ඇන්ඩ් ජේතරල් එස්ටේට්ස් කොම්පැනිය" විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 26වෙනි දින පෙරවරු 10 30ට මහනුවර කම්පේරියේදී මා සම්මුඛ විය යුතුයි.

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 19වෙනි දිනට මත්තේන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

රේන් රයිඩ්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 1වෙනි දින
මහනුවර කම්පේරියේදීය.

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරන ලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954හේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතක් සංශෝධනය කරනලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුලුගත් ගම කොට්ඨාශයේ අඹගමුව කෝරළේ කිත්ටයර් ගමෙහි පිහිටි කිත්ටයර්වත්ත නමැති ඉඩමෙන් කොටසක්වූ ප්‍රමාණයෙන් අක්කර 0, රු.බී 2, පර්චස් 14.8ක් වූ ඉඩම් නොහොත් මූලික ජලාත් නො. ඒ 1,916 ලොඪ 1, 2 සහ

3 යනුවෙන් විස්තර කරන ලද දෑට මස්තෙයියෙ සීමාසහිත කිත්ටයර් වරු ඉඩම් සමාගම මගින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම ඒජන්ත වරු වෙත සම්පූර්ණ සහ සමාගම, කවිස් විවිධ, කොළඹ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954හි නොවැම්බර් මස 3 වන දින පෙරවරු 11ට මහනුවර කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954හි ඔක්තෝබර් මස 27වන දිනට මත්තෝ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 4 වෙනි දින
මහනුවර කවිවේදියේදීය

ඇල් ඩී 4427

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
1954 අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුබුලත්ගම කොට්ඨාශයේ අභිගමුව කෝරළේ දරවැල්ල ගමෙහි පිහිටි දරවැල්ල වත්තෙන් ඉඩම් කැබැල්ලක් වූ, ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 5 9ක් වූ නොහොත් මූලික ජලාන් නො. ඒ 1,975, ලොච් 1 යනුවෙන් විස්තර කරනලද දෑට සීමාසහිත 'ඇන්ග්ලෝ සිලෝන් ඇන්ඩ් ජෙනරාල් එස්ටේට්ස් කොම්පැනිය' විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම ඒජන්තවරු සීමාසහිත සී ජේ ස්ටැර්ට්, බොයිස් සහේදර සහ සමාගම, කොළඹ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින්, බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 26 වැනි දින පෙරවරු 11ට මහනුවර කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 19 වන දිනට මත්තෝ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

ජේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 3 වැනි දින
මහනුවර කවිවේදියේදීය

ඇල් ඩී 4684

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
1954 අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පැනදුම්බර කොට්ඨාශයේ පැලිස්පත්තු බටහිර කෝරළේ කැලැබොක්කේ පහලගම පිහිටි කැලැබොක්කේවත් නමැති ඉඩමෙන් කැබැල්ලක් වූ, ප්‍රමාණයෙන් අ. 1, රු. 2, ප 25 7ක් වූ නොහොත් මූලික ජලාන් නො. ඒ 2,077 ලොච් 1 සහ 2 යනුවෙන් විස්තර කරනලද දෑට සීමාසහිත 'ස්ටැර්ට්ට්ස් හෝ කොම්පැනිය' විසින් අයිතිවාසිකම් කියනු ලබන ඉඩම, ඒජන්තවරු කොළඹ, සීමාසහිත කාසන් කම්බලාච් පහ සමාගම

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින්, බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 28 වන දින පෙරවරු 10ට මහනුවර කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954ක්වූ ඔක්තෝබර් මස 21 වන දිනට මත්තෝ ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

ජේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 3 වැනි දින
මහනුවර කවිවේදියේදීය

ඇල් ඩී 4358.

1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන
1954 අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අඩක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ 1954 අඩක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරනලද පරිදි මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුබුලත් සහ යටිනුවර කොට්ඨාශයට අයත් යටිනුවර කඳුපළාත කෝරළේ බලන ගමෙහි පිහිටි උඩගේකුඹුර, ගොඩපේලිය, මැදබිත්තරපැල අට්ටාපේවත් පහ සහ හඳුගහමුලවත් පහ යන ඉඩම්වලින් කැබලිවූ, ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප 16 4ක් වූ නොහොත් ඇෆ් ඩී පී ජලාන් ගො. 27 අඩක 6 දරණ අතිරේකයේ ලොච් 83, 84, 85, 86, 87, 88, 89, 90 සහ 91 යනුවෙන් විස්තර කරනලද ඉඩම්

කැබැල්ල : 83
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි වගපේඩි ගෙදර සියතු ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 18

කැබැල්ල : 84.
අයිතිකම් කියන්නා : බලන පදිංචි වගපේඩි ගෙදර සයිමන් සහ එම් ලැයිසා ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 1

කැබැල්ල : 85.
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි වගපේඩි ගෙදර සයිමන් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 1

කැබැල්ල : 86
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි වගපේඩි ගෙදර සියතු ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 2

කැබැල්ල : 87.
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි පයිඩකාර ගෙදර කඳු, එම් රත්තිරා, එම් සරණා, එම් සිරිපිනා සහ එම් ගුණේරිස් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 17

කැබැල්ල : 88.
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි වගපේඩි ගෙදර සියතු ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 34

කැබැල්ල : 89.
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි පයිඩකාර ගෙදර කඳු, එම් රත්තිරා, එම් සරණා, එම් සිරිපිනා සහ එම් ගුණේරිස් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 21

කැබැල්ල : 90
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි පයිඩකාර ගෙදර කඳු ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 21

කැබැල්ල 91
අයිතිවාසිකම් කියන්නා : බලන පදිංචි වහුම්පුරගෙදර බත්තියා, එම් ගුණේකර සහ එම් හෙන්ද්රිස් ප්‍රමාණය ' අ. 0, රු. 0, ප 13

ඉහත සඳහන් ඉඩම්වලට - හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලු දෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954හි ඔක්තෝබර් මස 26 වන දින පෙරවරු 10ට මහනුවර කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954හි ඔක්තෝබර් මස 19 වන දිනට මත්තෝ ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි.

ජේන් රයිට්,
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා
වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 3 වෙනි දින
මහනුවර කවිවේදියේදීය

අංකය ඇල් 3379

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 1954 සි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමට (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය හා 1954න් අංක 39 දරණ සංශෝධන පණත යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියම නො 1,994 ගම්—මහවෙල

කැබැල්ල : 1

ඉඩමේ නම ලෙවකන්දවත්ත
විස්තරය අභිපාරක් සහිත අවුරුදු 40ක් පමණ ඇති රබර් සහ අවුරුදු 3ක් පමණ ඇති කොකෝ ඇතුළුවත්ත
අයිතිකම් කියත්තා පුජාපිටියේ බමුණුපොල රේගලන්ඩ් වත්තේ පදිංචි කේ ඇම් ඒ ඇස් ඒප්පිඩ්
ප්‍රමාණය අ 2, රු 1, ප 36.9

එකතුව අ. 2, රු. 1, ප. 36.9

ඉහත සඳහන් ඉඩමට ගිණිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954න් ඔක්තෝබර් මස 11වෙනි දින පස්වරු 3ට මාතලේ කම්පිටියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954න් ඔක්තෝබර් මස 4වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරවත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිපිකින් දැනුම්දිය යුතුයි

ඊ එම් සෙනවිරත්න,
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 6වෙනි දින
මාතලේ කම්පිටියේදීය

අංකය ඇල් 3484

1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 1954 සි අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනේ සංශෝධනය කරන ලද පරිදි 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආඥාව අදහස් කරන බැව් 1950න් අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය හා 1954න් අංක 39 දරණ සංශෝධන පණත යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියම නො 2,108 ගම්—වාරියපොල, අතිරේක පිටිය සහ කේමුරේ

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ලෝපුගහමුලපාල.
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියත්තා උකුවෙල වරාපිටියේ පදිංචි ඇල් බී ඇල්ලේ පොල.
ප්‍රමාණය අ 0, රු 0, ප 15.9.

කැබැල්ල : 2.

ඉඩමේ නම ගල්ඔයේවත්ත
විස්තර අවුරුදු 5-10 ඇති පුවක්ගස් 6ක් සහිත වත්ත
අයිතිකම් කියත්තෝ උකුවෙල කේමුරේ පදිංචි බඩලිච් ජී මයිනා හේනායා සහ එම ගෙදර සබරහේනායා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 1

කැබැල්ල : 3

ඉඩමේ නම ගල්ඔයේවත්ත
විස්තර අවුරුදු 20ක් ඇති පුවක් ගස් 3ක්, අවුරුදු 20ක් ඇති දෙඩක් ගස් 1යි, අවුරුදු 4ක් ඇති කොස් ගස් 1යි, අවුරුදු 10-20 දක්වා ඇති පුවක් ගස් සහිත ඉඩම
අයිතිකම් කියත්තා බඩලිච් ජී ලන්සුවා හේනායා
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 45

කැබැල්ල : 4

ඉඩමේ නම ගල්ඔයේ වෙදහේනායාගේ වත්ත
විස්තර අවුරුදු 1ක් ඇති කෝපි ගස් 1යි, අවුරුදු 20ක් ඇති කොස් ගස් 1යි, අවුරුදු 20ක් ඇති අඹගස් 2යි, අවුරුදු 5ක් ඇති දෙඩක්ගස් 2යි, අවුරුදු 20ක් ඇති පොල් ගස් 3යි, අවුරුදු 5-15 දක්වා ඇති පුවක් ගස් 15ක් සහිත ඉඩම

අයිතිකම් කියත්තෝ උකුවෙල කේමුරේ පදිංචි බඩලිච් ජී මයිනා හේනායා සහ එම ගෙදර සබරහේනායා

ප්‍රමාණය අ 0, රු 0, ප 71

කැබැල්ල : 5

ඉඩමේ නම ගල්ඔයේ වෙදහේනායාගේ වත්ත.
විස්තර වත්ත (කොටසක්) කිසි වැවිල්ලක් නැත
අයිතිකම් කියත්තෝ උකුවෙල කේමුරේ පදිංචි බඩලිච් ජී මයිනා හේනායා සහ එම ගෙදර සබර හේනායා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 26

කැබැල්ල : 6.

ඉඩමේ නම කේමුරේකුඹුර
විස්තර මඩකුඹුර
අයිතිකම් කියත්තා උකුවෙල පරගහවෙල පදිංචි යූ. ඇම්. කාසිම්
ප්‍රමාණය අ 0, රු 0, ප 191.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම අස්වැද්දුමේවත්ත
විස්තර අවුරුදු 10ක් ඇති ගන්සුරිය ගස් 1, අවුරුදු 4ක් ඇති දෙඩක් ගස් 1යි, අවුරුදු 2ක් ඇති කුලුක්වැල් 7යි, අවුරුදු 2ක් ඇති ගම්මිරිස් වැල් 1යි, අවුරුදු 5-10 ඇති පුවක් ගස් 3යි, අවුරුදු 5-10 ඇති පුවක් ගස් 14යි, අවුරුදු 1-5 ඇති පොල් ගස් 4ක් සහිත ඉඩම
අයිතිකම් කියත්තා උකුවෙල අතිරහපිටියේ පදිංචි එච්. බඩලිච් ජී සුන්දරා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල : 8.

ඉඩමේ නම අස්වැද්දුමේවත්ත
විස්තර අවුරුදු 1 ඇති කෙසෙල් පදුරු 3යි, අවුරුදු 10-15 ඇති අඹගස් 2යි, අවුරුදු 10-15 ඇති පුවක්ගස් 3ක් සහිත වත්ත
අයිතිකම් කියත්තා උකුවෙල අතිරහපිටියේ පදිංචි වි බී. බම්දස.
ප්‍රමාණය අ. 0. රු 0, ප 07

කැබැල්ල : 9.

ඉඩමේ නම අස්වැද්දුමේවත්ත
විස්තර අවුරුදු 4ක් ඇති කෝපි ගස් 1යි, අවුරුදු 25ක් ඇති අඹ ගස් 1යි, අවුරුදු 10ක් ඇති කිතුල්ගස් 1යි, අවුරුදු 5-10 ඇති පුවක් ගස් 10යි, අවුරුදු 5ක් ඇති පොල් ගස් 2ක් සහිත වත්ත
අයිතිකම් කියත්තා උකුවෙල අතිරහපිටියේ පදිංචි එච්. බඩලිච් ජී සුන්දරා
ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල : 10.

ඉඩමේ නම අස්වැද්දුමේවත්ත
විස්තර මඩකුඹුර.
අයිතිකම් කියත්තා උකුවෙල කිතුල්ගහකොටුවේ පදිංචි ඇස්. ඇම්. කාසිම් (පරන ආරච්චි).
ප්‍රමාණය අ 0, රු 0, ප 7.6

කැබැල්ල : 11.

ඉඩමේ නම පල්ලේවෙලේකුඹුර පල්ලේවෙලේවත්ත.
විස්තර අවුරුදු 20-30 ඇති කොස් ගස් 2යි, අවුරුදු 10-15 ඇති පුවක් ගස් 1ක් සහ අවුරුදු 10-15 ඇති දෙඩක් ගස් 2ක් සහිත වත්ත සහ මඩකුඹුර
අයිතිකම් කියත්තෝ දෙගල්දොරුවේ විහාරය බාරකරු, නුවර සිරිමල්වත්තේ ඒ රත්නපාල සභිකරයන් වහන්සේ
ප්‍රමාණය අ 0, රු 0, ප. 25 4.

කැබැල්ල : 12.

ඉඩමේ නම අස්වැද්දුමේකුඹුර, අස්වැද්දුමේපිල්ලාව.
විස්තර මඩකුඹුර සහ හේනා
අයිතිකම් කියත්තා තිඹිබවුවාවේ විහාරය බාරකරු, නුවර මල් වත්තේ පී සරණංකර සභිකරයන් වහන්සේ
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 0.4
එකතුව අ 0, රු. 2, ප. 7.1.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954෪ ඔක්තෝබර් මස 15 වෙනි දින පෙරවරු 10 30 ට මානලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954෪ ඔක්තෝබර් මස 8 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි

එ එච්. සෙනවිරත්න,
මානලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.
වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 6 වෙනි දින
මානලේ කවිචේරියේදීය

ඇල් බබිලිව් 3686

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො 33 දරණ අන්තීම ගම් සිතියමේ නො 1 දරණ අතිරේකය කබිල්ලේවෙල (කොටසක්)

කැබැල්ල : 172.

ඉඩමේ නම : වරිපනම් නො 333 දරණ ඉඩමෙන් කොටසක් (ඒපැලෝරන්ස් විලා)

අයිතිකම් කියත්තා ඇම් ජේ පිරිස්, පෙරකඳෝරුතැන, බණ්ඩාරවෙල.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ ඔක්තෝබර් මස 21 වෙනි දින සවස 2 ට බදු වූ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1954ක්වූ ඔක්තෝබර් මස 14 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු-නිරප්පු විභාගයේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

ඩී අළුවිසාදේ,
උච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 2 වැනි දින
බදු වූ කවිචේරියේදීය.

අංකය ඇල් බබිලිව් 3727.

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

නො 382 දරණ අන්තීම ගම් සිතියමේ නො. 2 දරණ අතිරේකය ගම—වැගම

කැබැල්ල : 642.

ඉඩමේ නම කන්දේඅරුවෙවත්ත.

විස්තර : වත්ත, අවුරුදු 10 ක් වයසැති කෝපි ගස් 10 ක්ද, අවුරුදු 5-30 වයසැති සපු ගස් 2 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති වුනාගස් 2 ක්ද, අවුරුදු 30 කට වඩා වයසැති කොස්ගස් 3 ක්ද තිබේ

අයිතිකම් කියන්නන් (1) ඉලුකේගෙදර ආර් ඩී. කිරිසේනපිස්, (2) කන්දේඅරුවෙවෙදර ආර් ඩී. වත්තුඩා, (3) ගත්තේවයාලාගේ මාර්ටින්, (4) වටගොබගෙදර ආර්. ඩී ප්‍රනාසිනා, (5) නිල්වත්තේ ගෙදර ආර් ඩී ගරු, (6) ගැකිල්ලගහකුමුරේ ගෙදර ගත්තේවයාලාගේ වුදු, (7) නිළුවත්තේගෙදර ගත්තේවයාලාගේ අල්ලිස්, (කන්දේ ගෙදර, කැලිඇල්ල), (8) ආර් ඩී. මුනි, ගත්තේවෙලගෙදර, මොර ගොල්ල, තැන්නේපංගුව.

ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 18.4.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954෪ ඔක්තෝබර් මස 14 වෙනි දින සවස 2 ට බදු වූ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954෪ ඔක්තෝබර් මස 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු-නිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඩී අළුවිසාදේ,
උච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 1 වෙනි දින
බදු වූ කවිචේරියේදීය

අංකය ඇල් බබිලිව් 3524

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :

කනගෙලගම (කොටසක්)—නො 544 දරණ ගම්සිතියමේ නො 5 දරණ කෙටුම්පත

කැබැල්ල : 440.

ඉඩමේ නම ඇල්ලැබි ගෘප්, කිතුල්කැලේවත්ත.

විස්තර අවුරුදු 45 ට වඩා වයසැති තේ.

අයිතිකම් කියන්නන් : සිමාසනිත කොන්සෝලිඩේටඩ් වතු සමාගම ඒජන්තවරු : ජෝර්ජ් ස්ට්‍රිව්ට් සමාගම, කොළඹ

ප්‍රමාණය : අ. 6, රු. 3, ප 38.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවැසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ඔක්තෝබර් මස 14 වෙනි දින උදේ 10 ට බදු වූ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954 ඔක්තෝබර් මස 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවැසිකම්වල සවිභාවයත් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලි ලකිත් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු-නිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ඩී අළුවිසාදේ,
උච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 1 වෙනි දින
බදු වූ කවිචේරියේදීය

ඇල් බබිලිව් 3498

1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පි පි ඒ 270 ගම—කැන්දලගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම එළුවවත්ත, කොටගහගෙදර පහල රජ විදියේ වරි පනම් නො 2, 4 සහ 6 දරණ ඉඩම්වල කොටස්

විස්තර : වත්ත, පොල් ගස් 2 ක්ද, පැපොල් ගස් 2 ක්ද, මුරුංගා ගස් 2 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති පෙනත් ගහක්ද, කොස් ගස් 2 ක්ද, අවුරුදු 3 ක් වයසැති දෙබම් ගස් 4 ක්ද, අවුරුදු 10 වයසැති පොයස් ගහක්ද, සිරි ගොඩනැගිල්ලක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නන් ආර් ඇම් මුතුමැණිකා, 65, වලව්වත්ත, හිඳගොඩ, බදුල්ල; ඩී ඩී වත්දුවනි, 65, වලව්වත්ත, හිඳගොඩ බදුල්ල; ඩී ඩී සිලුවනි, ඩී කේ. ඩී. ආර්ලිස් මහත්මයා බාදේ, පොලිස් ස්වභේද, බොරැල්ල; ඩී. ඩී. රත්නවනි, ඩී ඇල් බබිලිව්, පෙරේරා මහත්මයා බාදේ, නො 40, මවුන්ට මේරි, ඩේස්ලික් පාර, කොළඹ; ඩී ඩී ධම්පාල, බබිලිව්, වික්‍රමරත්න, බබිලිව්, ලලිතා,

බඩලිව ආරියවන, ආර්. දැම මුතුමැණිකා බාරේ, 65, කිදගොඩ, බදුල්ල, හි වි මාර්ග, පොලිස් ස්ටේෂන්, මඩුල්ල සහ බඩලිව ඒ පි ජයතිලක, නන්තපුරුව

ප්‍රමාණය . අ 0, රු 0, ප 62

කැබැල්ල : 2.

ඉඩමේ නම මැදිපියවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 1 සහ 3 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, (වගාවක් නැත), ස්ථිර ගොඩනැගිල්ලක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා වර්ච ඔප් සිලෝන්, බදුල්ල භාරකාරකා නිලධාරියා, කොළඹ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල : 3.

ඉඩමේ නම මැදිපියවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 5 සහ 7 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, අවුරුදු 3ක් වයසැති කොහොඹ ගහක් තිබේ.

අයිතිකම් කියන්නා රාජමාලි පෙරුමාලි පිල්ලේ මහත්මිය, නො 2, වෙබ් විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල : 4.

ඉඩමේ නම ඇල්පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 8 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, (වගාවක් නැත), ස්ථිර ගොඩනැගිල්ලක සහ තැප්පයක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා බඩලිව ඒ පි ජයතිලක, නන්තපුරුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල : 5.

ඉඩමේ නම ඇල්පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 10 සහ 12 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, (වගාවක් නැත), ස්ථිර ගොඩනැගිල්ලක සහ තැප්පයක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා : හි එමලි පෙරේරා, හි මේබලි පෙරේරා, (හි හි පෙරේරාගේ උරුමකරයෝ), නො 12, පල්ලේ රජ විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 08.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම ඇල්පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 14 සහ 16 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, (වගාවක් නැත), ස්ථිර ගොඩනැගිල්ලක සහ තැප්පයක කොටසක් තිබේ

අයිතිකම් කියන්නා . මයිමුත්තවිටිය, 16/1, පල්ලේ රජ විදිය බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 09.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම . විදියේවලවිවේවත්ත, මැදිපියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 9 සහ 11 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, දෙවන ගහක්ද, අවුරුදු 8 වයසැති දෙවන ගහක්ද, අවුරුදු 10 වයසැති සයිප්ප් ගහක්ද, ස්ථිර ගොඩනැගිල්ලක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නා . බඩලිව. ඒ. පි ජයතිලක, නන්තපුරුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 43

කැබැල්ල : 8

ඉඩමේ නම ඇල්වත්ත පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 13 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, දෙවන ගහ 5ක්ද, අවුරුදු 12ක් වයසැති දෙවන ගහක්ද, දෙවන සහ අවුරුදු 5ක් වයසැති කැන්ද ගහක්ද, ස්ථිර ගොඩනැගිල්ලක කොටසක්ද තිබේ

අයිතිකම් කියන්නා . ඊවා මුත්තවිටිය මහත්මිය, නො 13, පල්ලේ රජ විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 23

කැබැල්ල : 9.

ඉඩමේ නම ඇල්වත්ත පිටියේවත්ත, වත්තේගෙදරවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො. 18, 20, 22 සහ 22/1 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, අවුරුදු 5ක් වයසැති සයිප්ප් ගහක්ද, බිත්තියක කොටසක්ද තිබේ.

අයිතිකම් කියන්නා ඇස් ලෙම්මනායි මහත්මිය, (වි. සෝම සුන්දරමගේ වැන්දඹුව), සැන්සි, පල්ලේ රජ විදිය, බදුල්ල.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 37

කැබැල්ල . 10.

ඉඩමේ නම මෝරේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 15 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, (වගාවක් නැත)

අයිතිකම් කියන්නා බඩලිව ඒ පි. ජයතිලක, නන්තපුරුව

ප්‍රමාණය අ 0, රු 0, ප 33

කැබැල්ල . 11.

ඉඩමේ නම ඇල්පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 24 දරණ ඉඩමෙන් කොටසක්.

විස්තර වත්ත, අවුරුදු 10 වයසැති පොල් පැල 4ක්ද, කොස් ගස් 4ක්ද, අවුරුදු 5-35 වයසැති අඹගස් 2ක්ද, අවුරුදු 1-5 වයසැති පුවක් ගස් 9ක්ද, අවුරුදු 20 වයසැති ඉඹුල් ගහක්ද, කෝපි ගස් 10ක්ද, අවුරුදු 3ක් වයසැති දෙවන ගස් 3ක්ද, අවුරුදු 2ක් වයසැති දෙවන ගහක්ද, නිකගහක්ද, අවුරුදු 5ක් වයසැති කෝන් ගහක්ද තිබේ

අයිතිකම් කියන්නා ඇම්. හි සුගතපාල, ඇම් හි අනුලාවතී, කේ. වි ඒ විජේසුන්දර, (ඇම්. ඒ පිලෝපිස්සාමි සහ ඇම් හි ලීලා වතීගේ උරුමකරයෝ) නො 24, පල්ලේ රජ විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 68

කැබැල්ල . 12.

ඉඩමේ නම ඇල්පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 24 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, පොල්ගස් 7ක්ද, අවුරුදු 15 වයසැති අඹ ගස් 5ක්ද, අවුරුදු 5-10 වයසැති කොස්ගහක්ද, අවුරුදු 10 වයසැති කිතුල් ගස් 4ක්ද

අයිතිකම් කියන්නා ඇම් හි සුගතපාල, ඇම් හි අනුලාවතී, කේ. වි ඒ විජේසුන්දර, (ඇම්. ඒ පිලෝපිස්සාමි සහ ඇම් හි ලීලා වතීගේ උරුමකරයෝ) නො 24, පල්ලේ රජ විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 68

කැබැල්ල : 13.

ඉඩමේ නම ලීදවත්ත, ඇල, වැරස් පාරේ වරිපනම් නො 1 දරණ ඉඩමෙන් කොටසක්.

විස්තර වත්ත, පුවක් ගස් 3ක්ද, අවුරුදු 10 වයසැති අඹ ගස් 4ක්ද, අවුරුදු 30 වයසැති පොල් ගස් 2ක්ද, අවුරුදු 8ක් වයසැති කොස් ගහක්ද, අවුරුද්දක් වයසැති කිතුල් ගහක්ද තිබේ

අයිතිකම් කියන්නා බඩලිව ප්‍රසි පෙරේරා සහ ටී හි ගලගොඩ බණ්ණායක නිලමේ, කතරගම දේවාලය, පල්ලේ රජ විදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 17

කැබැල්ල 14

ඉඩමේ නම ඇල්පිටියේවත්ත, පල්ලේ රජ විදියේ වරිපනම් නො 24 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර වත්ත, අවුරුදු 5-15 වයසැති අඹ ගස් 3ක්ද, අවුරුදු 10 වයසැති පුවක් ගහක්ද තිබේ

අයිතිකම් කියන්නා ඇම් හි සුගතපාල, ඇම් හි අනුලාවතී, කේ. වි ඒ විජේසුන්දර, (ඇම්. ඒ පිලෝපිස්සාමි සහ ඇම් හි ලීලා වතීගේ උරුමකරයෝ) නො 24, පල්ලේ රජ විදිය, බදුල්ල.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 31

එකතුව : අ 0, රු. 1, ප. 55.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින- සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ටේ ඔක්තෝබර් මස 22වෙනි දින උදේ 10ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛව සුතුයි.

තවද වම් 1954ටේ ඔක්තෝබර් මස 15වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කාරණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම මිප්පු තීරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

හි අළුවිසරේ,
ඌව පලාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ කැප්තැම්බර් මස 1වෙනි දින
බදුලු කවිචේරියේදීය.

ඇල්බට් 3660

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

නො 112 දරණ අන්තිම ගම් සිතියමේ නො 12 දරණ අතිරේකය—
ගම—මයිලගස්තැන්න (කොටසක්)

කැබැල්ල: 29.

ඉඩමේ නම තිබුගොටකුඹුර (එලදළුව පාරේ වරිපනම් නො 7 දරණ ඉඩමෙන් කොටසක්)

විස්තර මුඩු ඉඩම

අයිතිකම් කියන්නා මුතියංගන විහාරය භාරකාරතැන එච් සුනාඤ්ඤ සාවිච්චි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 22 5

කැබැල්ල: 31.

ඉඩමේ නම තිබුගොටකුඹුර (එලදළුව පාරේ වරිපනම් නො 7 දරණ ඉඩමෙන් කොටසක්)

විස්තර මුඩු ඉඩම

අයිතිකම් කියන්නා මුතියංගන විහාරය භාරකාරතැන, එච් සුනාඤ්ඤ සාවිච්චි

ප්‍රමාණය අ 0, රු 1, ප 8 5

කැබැල්ල: 32.

ඉඩමේ නම එලදළුව පාරේ වරිපනම් නො 7 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් අත්හරිනලද කුඹුරක කොටසක්).

අයිතිකම් කියන්නා මුතියංගන විහාරය භාරකාරතැන, එච් සුනාඤ්ඤ සාවිච්චි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 39 2

කැබැල්ල: 35

ඉඩමේ නම එලදළුව පාරේ වරිපනම් නො 7 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් අත්හරිනලද කුඹුරක කොටසක්) ඉලෙක්ට්‍රික් කඳුච්චික් තිබේ

අයිතිකම් කියන්නා මුතියංගන විහාරය භාරකාරතැන, එච් සුනාඤ්ඤ සාවිච්චි

ප්‍රමාණය අ 0, රු 0, ප 26 7.

කැබැල්ල: 38.

ඉඩමේ නම එලදළුව පාරේ වරිපනම් නො 7 දරණ ඉඩමෙන් කොටසක්.

විස්තර පාර (කලින් වත්තක්), කානුවක් තිබේ

අයිතිකම් කියන්නා මුතියංගන විහාරය භාරකාරතැන, එච් සුනාඤ්ඤ සාවිච්චි

ප්‍රමාණය: අ 0, රු 0, ප 11 2

කැබැල්ල: 40.

ඉඩමේ නම. මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 1 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් කුඹුරක්), වතුර පයිප්පයක් තිබේ

අයිතිකම් කියන්නා බඩලිච්චි. ඒ විජේසිංහ

ප්‍රමාණය අ 0, රු 0, ප 8 4

කැබැල්ල: 41.

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 2/6 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත).

අයිතිකම් කියන්නා ඇල් ඩී පුස්සේගොඩ, කළුච්චිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප. 7 1

කැබැල්ල: 42.

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 4 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා ඩී ඇස්. බණ්ඩා, ජේල්වේ ස්වේසම, නාවලපිටිය,

ප්‍රමාණය අ. 0, රු 0, ප. 6.3.

කැබැල්ල: 43.

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 6 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර තකරන්වලින් සෙවිලි කළ සිමෙන්ති ගොඩනැගිල්ලක කොටසක්

අයිතිකම් කියන්නා ඇෆ් ඩී ඩේසේකර, පෙරේරා මහත්මිය බාජේ අළුත්වත්ත, මයිලගස්තැන්න, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 1 2

කැබැල්ල: 45.

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 6 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා ඇෆ් ඩී ඩේසේකර, පෙරේරා මහත්මිය බාජේ අළුත්වත්ත, මයිලගස්තැන්න, බදුල්ල

ප්‍රමාණය අ 0 රු 0, ප 7 4

කැබැල්ල 46

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 10 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා ජේ ඉසබෙලා රාජ මන්ත්‍රී, මයිලගස්තැන්න බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 3 6

කැබැල්ල 47

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 39 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා වීරසිංහ පොහිනෝනා මයිලගස්තැන්න බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 4 1

කැබැල්ල: 48

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 12 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා බවිරම් ටී පෙට්‍රෝස්මයිර් වත්ත, මුලුත්කොහුපිටිය

ප්‍රමාණය අ 0, රු 0 ප 4 8

කැබැල්ල: 49.

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 14 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා කේ ඩී ගුණවර්ධන, ජේල්වේ ගුඩපෙඩි හාලිඇල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 11 2.

කැබැල්ල: 50.

ඉඩමේ නම මයිලගස්තැන්න පාරේ වරිපනම් නො 16 දරණ ඉඩමෙන් කොටසක්

විස්තර පාර (කලින් වත්ත)

අයිතිකම් කියන්නා නාසිසිය මෝදර ආරච්චිගේ දෝන ලියවනගේ උරුමක්කරයෝ, නො 24, පහල රජවීදිය, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු 0, ප 9 8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ඔක්තෝබර් මස 19වෙනි දින පෙරවරු 10ට බදුලු කළුච්චියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954 ඔක්තෝබර් මස 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම ඔප්පු තිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඩී අළුවිහාරේ,
උච්ච පළාතේ, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා,

එම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 1වෙනි දින
බදුලු කළුච්චියේදීය.

ඇල්. ඩබ්ලිව්. ඒ 12

1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

පී. පී. ඒ 293. ගම්—මැදවෙලගම

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: උරලියද දකුණෙන් කුඩාමුත්තේවවුට (සර්කියුලර් පාරේ වටිපනම් නො. 18, 18/1 සහ 18/2 දරණ ඉඩම්වල කොටස්).

විස්තර: වත්ත අවුරුදු 3යි

අයිතිකම් කියන්නා: කුලපු ආරච්චිගේ දෙන ලුසිස්, සර්කියුලර් පාර, බදුල්ල.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 8.7.

නො. 90 සහ 91 දරණ අත්තිම ගම් සිතියමේ නො. 1 දරණ අතිරේකය. ගම්—අළුවෙල

කැබැල්ල: 59.

ඉඩමේ නම: පිටවෙලගත්තේලේකුඹුර නැතහොත් අළුවෙල ගත්තේලේ කුඹුර නැතහොත් අලත්දුගහර්දේකුඹුර (සර්කියුලර් පාරේ වටිපනම් නො. 37 දරණ ඉඩමේ කොටසක්).

විස්තර: කුඹුර අවුරුදු 40යි.

අයිතිකම් කියන්නා: ක්‍රිස්තියානි පාසැල්වල සහෝදරයින්ගේ භාරකාරයා. සාන්ත ජෝසප්ගේ නවක තාපසාරාමය, කොළඹ 15.

ප්‍රමාණය: අ. 0, රු. 0, ප. 32.5.

කැබැල්ල: 60.

ඉඩමේ නම: පිටවෙලගත්තේලේකුඹුර නොහොත් අළුවෙල ගත්තේලේ කුඹුර නොහොත් අලත්දුගහර්දේකුඹුර (සර්කියුලර් පාරේ වටිපනම් නො. 37 සහ 39 දරණ ඉඩම්වල කොටස්).

විස්තර: කුඹුර අවුරුදු 40යි.

අයිතිකම් කියන්නා: ක්‍රිස්තියානි පාසැල්වල සහෝදරයින්ගේ භාරකාරයා, සාන්ත ජෝසප්ගේ නවකතාපසාරාමය, කොළඹ 15, (2) ගරු බෝධිසිංහ රඹුක්පොත සමිතිය, රඹුක්පොත, බදුල්ල; (3) සිලවනි මුලිගල්ලේ කුමාරිසාමි, 182, ත්‍රිකුණාමලේ විදිය, නුවර; (4) ඩබ්ලිව්. බී. හුරුගම මහත්මිය, දොරටුවවලවිව, කයිකාමල; (5) එච්. බී. කටුගම මහත්මිය, ලොව වලවිව, පර්විය ගෙදර, (6) ටිකිපි බණ්ඩා රඹුක්පොත, රඹුක්පොත, විහාරය, බදුල්ල; (7) ඒන් බණ්ඩා රඹුක්පොත, රඹුක්පොත විහාරය, බදුල්ල; (8) නම්බිවංශම් කනිෂ්ඨ සාමි, පෙරකඳෝරුතැන, බදුල්ල.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිකිසි සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ඔක්තෝබර් මස 5 වෙනි දින සවස 2කට බදු කවිවේදියේ දී මා සම්මුඛව සූතුයි.

තවද 1954 සැප්තැම්බර් මස 28 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවය මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධව සියලුම බදුපු කීරපු විභාගයේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

ඩී. අළුවිහාරේ,

උපව පලාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 1 වෙනි දින,
බදු කවිවේදියේ දීය.

අංකය. පේ/එච්ඇල් 5/787/ඇල්. 5194.

1954හේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතේ අංක 4 දරණ ඡේදයේ අංක (1) දරණ උප ඡේදයෙන් සංශෝධනය වූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි ඡේදය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට රජය අදහස් කරන බැව් 1954හේ අංක 39 දරණ ඉඩම් රජය සන්තක කිරීමේ (සංශෝධන) ආඥාපනතේ අංක 4 දරණ ඡේදයේ අංක (1) දරණ උප ඡේදයෙන් සංශෝධනය වූ 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වෙනි ඡේදය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මුල් සැලැස්මේ අංකය ඒ 724. ගම්—සරියන්තොට

බම් කවිවිය: 2.

ඉඩමේ නම: ඒදඳුවමුලගේන

විස්තර: පැරණිවත්ත, තාවකාලික කුප්පිය සහිත සවිට ගොඩ නැගිල්ලක්ද, තාවකාලික ගොඩනැගිලි 3ක්ද, මුදක්ද ඇත

අයිතිකම් කියන්නා: සරියන්තොට පදිංචි කුරුමිට ගම්ලත්ලාගේ ජයසේකර අප්පුහාමි සහ කුරුමිගම ලේකම්ලාගේ වත්පුවති හාමිනෝ

ප්‍රමාණය. අරු. 1, රු. 0, ප. 39.2.

එකතුව: අ. 1, රු. 0, ප. 39.2.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිකිසි සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954හේ නොවැම්බර් මස 12 වෙනි දින පූර්වහා 10 ව සරියන්තොට ආදායම් පාලක නිලධාරී තුමන්ගේ කාර්යාලයේදී මා සම්මුඛව සූතුයි.

තවද වම් 1954හේ නොවැම්බර් 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයත්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු භාවය මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි.

ඇම්. ජී. ඩී. ඩබ්ලිව්. සමරසිංහ,
කැබැල්ල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954හේ අගෝස්තු මස 31 වෙනි දින
කැබැල්ලේ කවිවේදියේ දීය.

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

ඇල්. ආර්. ඩී./ඒ. පී. ඇල්. 5612.

දිමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේදියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් දීම සඳහා දිමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස මාතර කවිවේදියේ දී වම් 1954ක් වූ ඔක්තෝබර් මස 13 වෙනි බදුද පූ.හා. 10 ව ඉඩම් සලකා කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කවිවේදියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2. දිමනා පත්‍ර දෙනු ලබන්නේ 1942හේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 51 අංකිත වගන්තියෙන්ද 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීතිරීතිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධිතව ඉහත සඳහන් ඉඩම් සලකා කිරීමේ ආඥාපනතේ පළමුවෙනි උපලෙඛනයෙහි සඳහන් සියලුම කොන්දේසිවලට යටත්වය

3. ඉඩම් ඉල්ලුම් කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිවේදියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි.

EE 5

4. මේ ඉඩම් කවිවේදිය පිළිබඳ දැනගතයුතු ගමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුය

ඒ. ඩී. ඇල්. අහසසුන්දර,
සහකාර ඉඩම් කොමසාරිස්තුමා.

වම් 1954ක් වූ සැප්තැම්බර් මස 4 වෙනි දිනදීය

ඉහත සඳහන් ඉඩම්වල විස්තර

1. මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබවපත්තුව සහ කබවත් සහරේ දියගහ යන ගම් පිහිටි නො. පී.පී. ඒ 7,449 දරණ ගම්ප්ලානයේ 1 සහ 3 වෙනි අංකය දරණ කැබැල්ල.

2. ඉල්ලුම්කරුගේ හෝ අවසරපත්‍ර දරන්නාගේ නම ඩී. ජී. රත්නසක

3. ප්‍රමාණය. අ. 1, රු. 1, ප. 30.

ජී. ඒ. ආකය ආලේ/ආලේ/161/702/788/1014/472/797/115.
මහේ ආකය බඳුම් 252

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කමිටේවරයේ දන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ආලේ නම්වෙරියේදී 1954ක්වූ ඔක්තෝබර් මස 16වෙනි දින පූර්විකා 10ට 1935හේ අංක 19 දරණ ඉඩම් සලකුණකින්ද ආදාපණය යටතේ ඉඩම් කමිටේවරයක් දකුණු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තාණ්ඩු විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2 ඉඩම් කමිටි ලබාගනු කැමති සෑම අයකු විධිමත් ඉඩම් කමිටේවරයට පැමිණිය යුතුයි නැතහොත් තමා උවුණේ පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කමිටේවරය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තාණ්ඩුගෙන් විභාග කළ යුතුයි

බඩවිට. ඇස්. ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස්වරයා වෙනුවට.

දීමා යන ඉඩම්වල විස්තර

ජලානේ ආකය හා මම : පී.පී.ඒ 630—උඩලමන්න

ආර්.ලේ : 1 සහ 5.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම දැනගමගේ සහතිකය

ප්‍රමාණය : අ 5, රු. 0, ප. 23

ජලානේ ආකය හා මම : ඇප්.පී.පී 489—තලන්තල්ල

ආර්.ලේ : 226.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම වාප්පුමරික්කාර් අබ්දුල් සමඩ්

ප්‍රමාණය : අ 5, රු. 0, ප. 22

ජලානේ ආකය හා මම : ඇප්.පී.පී 483—තවලම.

ආර්.ලේ : 275.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කේරාල් හේවාගේ ජොහානස්

ප්‍රමාණය : අ 2, රු. 0, ප. 9.

ජලානේ ආකය හා මම : ඇප්.පී.පී 579—බඹරවාන.

ආර්.ලේ : 546.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ජොන්නම් පොරුම ආරච්චිගේ දණ්ඩය

ප්‍රමාණය : අ 5, රු. 0, ප. 11.

ජලානේ ආකය හා මම : ඇප්.පී.පී 578—ගොඩමුරන්

ආර්.ලේ : 604.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම. ඔබඩාන් නන්දවිති ද සිල්වා

ප්‍රමාණය : අ 10, රු. 1, ප. 11.

ජලානේ ආකය හා මම : ඇප්.පී.පී 489—තලන්තල්ල

ආර්.ලේ : 126 සහ 157.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇප් බී ටීසේසාන

ප්‍රමාණය : අ 20, රු. 0, ප. 3

ජලානේ ආකය හා මම : ඇප්.පී.පී 592—පිටලම.

ආර්.ලේ : 552.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කේ කන්දසිට් ද සිල්වා

ප්‍රමාණය : අ 5, රු. 0 ප. 11

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

ආලේ ඩ—බී 49/50

අංකය ආලේ ඒ 3547.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය සහ 1954වේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ සංශෝධිත පණත යටතේ දන්වීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තාණ්ඩු ජී එච් සෙනෙවිරත්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7වෙනි වගන්තිය හා 1954වේ අංක 39 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ සංශෝධිත පණත යටතේ පහත සඳහන් කරුණු යන රාමයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෛද්‍යවේ වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගනු ලබන ඉඩම් යන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) 1954වේ ඔක්තෝබර් මස 14වෙනි දින අපරහාන 3ට මාතලේ කමිටේවරයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලදා තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ඔක්තෝබර් මස 7වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහිතව වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ

ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

ජී. එච්. සෙනෙවිරත්න,

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තාණ්ඩු.

එළි 1954ක්වූ ඔක්තෝබර් මස 6වෙනි දින

මාතලේ කමිටේවරයේදීය.

උපලෙඛනය

මූලික ඒලානයේ නො ඒ 2,092 හම—පල්ලේවරදමුත

ආර්.ලේ : 1.

ඉඩමේ නම : එගොඩගෙදරකුඹුරේ දරාදේ වි පාල.

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නා : වැලිගම, මහමිදියේ නො. 355හේ පදිංචි ආර් අබේවික්‍රම නෝනාමහත්මිය.

ප්‍රමාණය : අ 0, රු. 1, ප. 1.

ආර්.ලේ : 2.

ඉඩමේ නම : එගොඩගෙදරකුඹුරේ දරාදේ වි පාල

විස්තර මඩකුඹුර

අයිතිකම් කියන්නා : වැලිගම, මහමිදියේ නො. 355හේ පදිංචි ආර් අබේවික්‍රම නෝනා මහත්මිය

ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 33.

එකතුව : අ. 0, රු. 1, ප. 34.

காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை

நி 2,997 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 10 ந்தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1954 ம் ஆண்டு (சுலை) ஆவணி மாதம் 3 ந்தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். எம். பிள்ளை,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கையகக் மேல் பூதியில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஓஜஸரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், கலபிட்டிய பகுதியைச் சேர்ந்த (கலபிட்டிய நகரசபை எல்லைக்குட்பட்ட) தில்லோட்டி கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக் காணித் துண்டைக் கொள்ளும் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு கலபிட்டியிலிருந்து கலபிட்டியவரை செல்லும் கிராமச்சங்க பாதையும் சேமிப்பும்,

கீழ்க்கு பிரதமப்படம் இல. A 528 ல் உள்ள காணித்துண்டுகள் இல. 3 ம், 4 ம்,

தெற்கு பிரதமப்படம் இல. A 528 ல் உள்ள காணித்துண்டுகள் இல. 6, அவகார தோட்டமும் தில்லோட்டையும்,

மேற்கு கரிகாரன தோட்டம், வரிப்பண இல. 176, பச்சுரை தோட்டம், உரிமைப்படம் இல. 85,071

காணித் துண்டு	பிரதமப்படம் இல. A 528 காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப
1	தில்லோட்டைதருவை	0 3 7
2	பச்சுரை தோட்ட தருவை, தில்லோட்டைதருவை வரிப்பண இல. 16	11 2 0
7	பச்சுரை தோட்டதருவை தில்லோட்டைதருவை, வரிப்பண இல. 16	7 2 22
	மொத்தம்	19 3 29

புத்தளம் நி. உ 5 — 1954

காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தலை.

நி 2,998 (புத்தளம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகைகேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 10 ந்தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கூரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூரிய காணியாக அதன் விஷயத்தில் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தலை கொடுக்கப்படுகின்றது.

1954 ம் ஆண்டு (சுலை) ஆவணி மாதம் 3 ந்தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

எம். எம். பிள்ளை,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கையகக் மேல் பூதியில் "நிர்ணய அறிவித்தலை உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறநிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படங்களை (சர்வேயர் ஓஜஸரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமேல் மாகாணம், புத்தளம் டிஸ்திரிக், கலபிட்டிய பகுதியைச் சேர்ந்த (கலபிட்டிய நகரசபை எல்லைக்குட்பட்ட) குஞ்சிரா தோட்டம் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக் காணித் துண்டைக் கொள்ளும் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

பாகம் I

வடக்கு கலபிட்டியிலிருந்து கலபிட்டியவரை செல்லும் கிராமச்சங்க பாதையும் சேமிப்பும்;

கீழ்க்கு பச்சுபெருமான குளத்தடி வயல், வரிப்பண இல. 195;

தெற்கு பச்சுபெருமான குளத்தடி தோட்டம், வரிப்பண இல. 178;

மேற்கு பிரதமப்படம் இல. A 528 ல் உள்ள காணித்துண்டுகள் இல. 2.

பிரதமப்படம் இல. A. 528 காணித் துண்டு.	விசாலம். ஏ. ரூ. ப.
3 தில்லோட்டை தருவை, வரிப்பண இல. 16	4 0 21

பாகம் II

வடக்கு பிரதமப்படம் இல. A. 528 ல் உள்ள காணித் துண்டுகள் இல. 2 ம், 4 ம், பேதன தோட்டம், வரிப்பண இல. 176,

கீழ்க்கு பேதன தோட்டம், வரிப்பண இல. 176,

தெற்கு பச்சுபெருமான குளத்தடிகாணி, வரிப்பண இல. 176, பணம்தோட்டம், வரிப்பண இல. 173, கட்டிகாரன தோட்டம், வரிப்பண இல. 170 ம் 171 ம்.

மேற்கு அவகார தோட்டம்.

பிரதமப்படம் இல. A. 528 காணித் துண்டு.	காணியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
5 தில்லோட்டைதருவை, வரிப்பண இல. 16		5 1 28
6 கட்டிகாரனதோட்டதருவை, வரிப்பண இல. 16		2 0 12
	மொத்தம்	7 2 0

புத்தளம் நி. உ 6 — 1954

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

ஆ. 4737/3 54 LG 90

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம்
5 ம பிரிவின்படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணியும், காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஆகஸ்ட் 3 ந ட

மாகாண அல்லது இலத்திரிக ஏசனரின் இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
'காரியாலய, தினை இலக்கம் } Q 4737/3 54 LG 90

காணியின் விபரம்

(1) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் கணுவன் தெற்கு கிராமத்தில் வரிமதிப்பு இல 19 யுடைய பூமியில் ஏறக்குறைய 3.05 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஈ. ஜே. பொன்னுத்துக்குடும், எல். எஸ். பி. பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
கிழக்கு : ஈ. எம். வினோதன்ஸ் பொன்னுத்துக்குடும், ஏ. ஜி. அன சிலவாவுக்குமுடைய பூமி,
தெற்கு : முடிக்குரிய பூமி,
மேற்கு : ரெயிலவேக்கு விடப்பட்ட பூமி

(2) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் வரிமதிப்பு இலக்கம் 21/1 யுடைய பூமியில் ஏறக்குறைய 6.25 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஈ. எஸ். ஜே பொன்னுத்துக்குடைய பூமி,
கிழக்கு : சிறிகோறில் பொன்னுத்துக்குரிய பூமி,
தெற்கு : ஈ. சைமன் பிறா பொன்னுத்துக்குரிய பூமி,
மேற்கு : சுத்தநினை சுருளரெட்டிக்குரிய பூமி

(3) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் வரிமதிப்பு இலக்கங்கள் 19/4, 19/5 யுடைய பூமியில் ஏறக்குறைய 1.40 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : ஈ. எஸ். ஜே பொன்னுத்துக்குடைய பூமி,
கிழக்கு : பி. டபிள்யூ. டி. ரேட்ட,
தெற்கு எம் பி வால்கைக்குடைய பூமி,
மேற்கு : ஈ சைமன் சிலவாவுக்குடும், ஈ பினோதன்ஸ் சிலவாவுக்கு முடைய பூமி.

(4) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் கணுவன் தெற்கு கிராமத்தில் வரிமதிப்பு இலக்கம் 13 யுடைய பூமியில் ஏறக்குறைய 5.85 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு காலஞ்சென்ற ஸ்ரீமான் பினோதன்ஸ் பொன்னுத்துக்குடைய பூமி,
கிழக்கு நீர் ஓட்ட,
தெற்கு ஈ சைமன் பிறா பொன்னுத்துக்குடைய பூமி,
மேற்கு ரெயிலவேக்கு சேமிக்கப்பட்ட பூமி

(5) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் கணுவன் தெற்கு கிராமத்தில் வரிமதிப்பு இலக்கம் 22/1 யுடைய பூமியில் ஏறக்குறைய 0.64 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு பி வலநதி பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
கிழக்கு ஸ்ரீமான் சொயசாவுக்குடைய பூமி,
தெற்கு எல் மோசேஸ் பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
மேற்கு நீர் ஓட்ட.

(6) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் கணுவன் தெற்கு கிராமத்தில் வரிமதிப்பு இலக்கம் 24/2 யுடைய பூமியில் ஏறக்குறைய 7.45 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு ஜே மககாறில் பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
கிழக்கு எல் சிறில் பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
தெற்கு எல். ஓர்வினா பொன்னுத்துக்குடைய பூமி,
மேற்கு நீர் ஓட்ட.

(7) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் கணுவன் தெற்கு கிராமத்தில் வரிமதிப்பு இலக்கம் 21 யுடைய பூமியில் ஏறக்குறைய 0.16 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : டி. ஜே. மககாறில் பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
கிழக்கு கபலகந்த,
தெற்கு எல் வினிபிறல் சிலவாவுக்குடைய பூமி,
மேற்கு எல் சுத்தநினை பொன்னுத்துக்குடைய பூமி

(8) கொழும்பு இலத்திரிக, அலுத்தரு கோறனை தெற்கு, ஜாயல நகரசபை எல்லைக்குள் கணுவன் தெற்கு கிராமத்தில் வரிமதிப்பு இலக்கம் 22 யுடைய பூமியில் ஏறக்குறைய 1.2 போச்சல விசாலங்கொண்ட ஒரு பகுதி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : பி வளநதையின் பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
கிழக்கு ஸ்ரீமான் சொயசாவுக்குடைய பூமி,
தெற்கு எல் மோசேஸ் பொன்னுத்துக்குடும் மறுபேருக்குமுடைய பூமி,
மேற்கு நீர் ஓட்ட.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் திருத்த சட்டத்தின்கீழ் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம (ஆ) ஆகஸ்ட் 3 ந ட

மாகாண அல்லது இலத்திரிக ஏசனரின் இலக்கம் : LPB/101
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 LG 139

காணியின் விபரம்

காலி இலத்திரிகவில், கங்கப்பொட பததலில் யடலமத்த என்னும் கிராமத்தின் கிராம தலைவரின் பகுதியில் 1 ஏக்கர் விசாலமுள்ள லாட் உரிமை நாகொட குரூப என்னும் ஒரு குண்டு எல்லைகள் —

வடக்கு கிழக்கு PP 11,098,
தெற்கு PP 11,098, விண்டகாவலத்த உரித்தானி அண்டிநில சிலவாவின் மகன் ஜி. வி டேபாரில்;
மேற்கு காலி-நாகொட கிராம பாசுத

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம் பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் 1954 ம ஆண்டு 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம (ஆ) ஆகஸ்ட் 3 ந ட

மாகாண அல்லது இலக்கம் : LD 4788.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J 54 H 181

காணியின் விபரம்

கண்டி இலத்திரிக, உடலாத்த பகுதி, உலபன் கிராமத்தில் 4 1/2 போச்சல விசாலமுள்ள போகொல்லத்த எனப்படும் நிலப்பகுதி. இதன் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு : போகொல்லத்த (வழிகாட்டும் வாய்க்கால்),
கிழக்கு போகொல்லத்த (அணக்கூடல்),
தெற்கு சாவல் ஹமிதின் காணி (வரிப்பண இலக்கங்கள் 217, 318);
மேற்கு கம்பளை-நாவலப்பிட்டிய பிரதான ரோட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
5 ம் பிரிவின் 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக் காணி கொள்ளும்
(திருத்தல்) சட்டத்தின் பிரகாரம் பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிமாசு தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற
தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின்
ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்
சட்டத்தின் 5 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் 1954 ம் ஆண்டு
39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தல்) சட்டத்தின் பிரகாரம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகழ்சி பண்டா புலங்குலம் ஆகிய
நான் இததால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம் ஆகஸ்டுமீ 12 ந் உ.
மாகாண ஏசுனாடுவின் இலக்கம் : LD 4363A.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J/5/1314.

காணியின் விபரம்

(1) கண்டி, டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தாவ பகுதி, வெரெல்லகம கிராமத்தி
லிருக்கும் றெட்டெனியவத்த காணியிலிருந்து 50' X 242' விசால
முள்ள நிலப்பகுதி. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கும், மேற்கும் : றுகவெல மத்திய பள்ளிக்கூடக் காணியின்
வேலி ;

கிழக்கு : அதே காணியின் பாகம் ;

தெற்கு : பிலிளசியாகஹகொட்டுவயின் வட எல்லை.

(2) கண்டி, டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தாவ பகுதி, வெரெல்லகம கிராமத்தி
லிருக்கும் பிலிளசியாகஹ கொட்டுவ காணியிலிருந்து 50' X 270'
விசாலமுள்ள நிலப்பகுதி. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : றெட்டெனியவத்தயின் தென் எல்லை ;

கிழக்கு : அதே காணியின் பாகம் ;

தெற்கு : அதே காணியின் எல்லை ;

மேற்கு : றுகவெல மத்திய பள்ளிக்கூடக் காணியின் வேலி.

இல. LH 201.

களுத்தறைப் பகுதியிலுள்ள வெல்லப்பொட்டில் ரோட்டு அமைப்பதற்
காக எனமும் பரிமாசு தேவைக்கு வேண்டியதான பின்னர்ச் சொல்லப்
படும் காணிகளை, அஃதாவது :—

பிரதமபட இல. A. 1,841. கிராமம்—பட்டியா வடக்கு எனபதும்
பட்டியா தெற்கு எனபதும் (பாணந்தறை நகரசபை
எல்லைக்குள்)

துண்டு : 11.

காணியின் பெயர் : கல்கண்டேவத்த, வரிமதிப்பு இல. 12 எனபதின்
பகுதி, கடற்கரை ரோட.

விபரம் : தோட்டம், அங்கே ஒன்றும் பயிரிடப்படவில்லை, இது டாக்டர்.
ஏ. எஸ். குணவாராதன், “வெஸ்டர் லண்ட்”, பாணந்தறை என்ற
விலாசத்திலுள்ளவருக்குரியது.

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 00'1.

துண்டு : 12.

காணியின் பெயர் : கல்கண்டேவத்த, வரிமதிப்பு இல. 10 எனபதின்
பகுதி, கடற்கரை ரோட.

விபரம் : தோட்டம், அங்கே ஒன்றும் பயிரிடப்படவில்லை, இது டாக்டர்.
ஏ. எஸ். குணவாராதன், “வெஸ்டர் லண்ட்”, பாணந்தறை என்ற
விலாசத்திலுள்ளவருக்குரியது.

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 00'3.

எடுத்துக்கொள்வதற்கான எத்தனக்குடியும்படி காணி எடுத்துக்கொள்
வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம் பிரிவின் (203 ம் அதிகாரம்) ஏற்பாடு
களின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை
செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார்
எண்ணியிருக்கிறார் எனபதை 6 ம் பிரிவின்படி வேண்டிய பிரகாரம்
நான் இதனைக்கொண்டு பிரசிடத்தமாய் விளம்பரஞ்செய்கின்றேன்.

*மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக
அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய் 1954 ம் ஆண்டு (நவம்பர்)
காததிகை மாதம் 10 ந் தேதியிலன்று முற்பகல் 10 மணிக்
களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்
காணிகளிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வுடநடைகளுக்
காயத் தாம் சாதிக்ரும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும்
சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஏ. எம். எஸ். பெரேரா,
உதவி அரசாட்சி ஏசுனாடு.

களுத்தறைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 3 ந் உ.
16

இல. LD 4358

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படி சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு
39 ம் இலக்கக் காணி (சீர்திருத்தம்) எடுத்தற்
சட்டத்தின் அறிவித்தல்

ஒரு பரிமாசு தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை
எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான எனபதை 1950 ம்
ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின்
(1) ம் உட்பிரிவின் சீர்திருத்தியவாறு 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கக்
காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின் பிரகாரம் நான் இததால்
அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரகரும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி, டிஸ்திரிக், உருவூர் யட்டிபுர பகுதி,
(யட்டிபுர) கந்துபலாததை கோறளை, பலனை கிராமத்தில் ஏ. 0, றூ. 0,
ப. 16 4 விசாலமுள்ள ஹப்புகஹாமுலவத்த, அததலேவத்த, மெத்
பித்தாரானபெல, கொடபேலிய, உட்கேரும்புர எனபபடும் நிலப்பகுதி
களில் கிராம் இறுதி பட இலக்கம் 27, அனுபந்தம் 6 ல் துண்டுகள்
83, 84, 85, 86, 87, 88, 89, 90 91 என அளக்கப்படும் விவரிக்கப்படும்
மிருக்கின்றன.

துண்டு : 83.

உரிமை கேட்பவரின் பெயர் : பலனை வகப்பேடிக்கெதற்
சியாத்தா.

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 01'8.

துண்டு : 84.

உரிமை கேட்பவர் பெயர் : பலனை வகப்பேடிக்கெதற் சயிமனும்
லியசாவும் (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 01'0.

துண்டு : 85.

உரிமை கேட்பவரின் பெயர் : பலனை வகப்பேடிக்கெதற் சயிமன் (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 01'0

துண்டு : 86.

உரிமை கேட்பவரின் பெயர் : வகப்பேடிக்கெதற் சியாத்தா (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 02'0.

துண்டு : 87.

உரிமை கேட்பவரின் பெயர் : பயிந்தகாரக்கெதற் கலு, மேற்படி
ரங்கிரா, மேற்படி சரணு, மேற்படி சிரிபினு, மேற்படி குணேரில். (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 01'7.

துண்டு : 88.

உரிமை கேட்பவரின் பெயர் : வகப்பேடிக்கெதற் சியாத்தா (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 03'4.

துண்டு : 89.

உரிமை கேட்பவரின் பெயர் : பயிந்தகாரக்கெதற் கலு, மேற்படி
ரங்கிரா, மேற்படி சரணு, மேற்படி சிரிபினு, மேற்படி குணேரில், (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 02'1.

துண்டு : 90.

உரிமை கேட்பவரின் பெயர் : பயிந்தகாரக்கெதற் கலு, (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 02'1.

துண்டு : 91.

உரிமை கேட்பவரின் பெயர் : வருபுரக்கெதற் பண்டியா, மேற்படி
குணசேகர, மேற்படி நெற்றந்திரிக், (பலனை).

விசாலம் : ஏ. 0, றூ. 0, ப. 01'3.

மேற்குறித்த காணிக்ரு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது
முற்படிபடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக
1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 26 ந் தேதி முற்பகல்
10 மணிக்ரு கண்டிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும்
அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த
காணியை எடுத்தற்கான நஷ்ட சடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின்
விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட
விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 19 ந்
தேதிக்கு அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக
எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ரேன ரைட்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுனாடு.

கண்டிக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிமீ 3 ந் உ.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், உட்புலத்தம் பகுதி, அம்ம கழுவ கோழை, கிண்டையர் கிராமத்தில் ஏ 0, றா 2, ப 14 8 விசாலமுள்ள கிண்டையர் தோட்டம் எனப்படும் நிலப்பகுதியில் ஆரம்பப் பட்ட இலக்கம் A 1,916 ல் துண்டுகள் 1, 2, 3 என விவரிக்கப்பட்டிருக்கின்றன.

உரிமை கோருபவரின் பெயர் :—

மணகேலியா மெலாஸ. கிண்டையர் டி எஸ்டேடல் கம்பெனி லிமிட்டெட், எழுண்டு கொழும்பு, சூயிஸ் ஸ்ரீற், மெலர்ஸ் ஜோர்ஜ் ஸ்டேவர்ட் அன் கம்பெனி

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (நொவம்பர்) காததிகை மாதம் 3 ந் தேதி முற்பகல் 11 மணிக்கு கண்டிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 27 ந் தேதிக்கு அல்லது அதற்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ரேன டைட், டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கண்டிக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 4 ந் உ.

இல. I. 3379

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினா 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படி 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட்ட இல. A. 1,994 கிராமம்—மஹாவெல்.

துண்டு : 1.

காணியின் பெயர் : வெவகநத் தோட்டம்.

விபரம் : ரப்பர் 40 ஏக்கரம், கொக்கோ 3 ஏக்கரம், தோட்டத்து நடைப்பாதையொன்றுடையது.

உந்தையாரின் பெயர் : கே. எம். எஸ். எஸ். பீட்டி, ரெயலண்ட் தோட்டம், பழையபொல, பூஜாபிட்டிய

விசாலம் : ஏ. 2, றா. 1, ப. 36.9.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 11 ந் தேதி முற்பகல் 3 மணிக்கு மாததிகை கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 4 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஈ. எச். செனவிரதன், டிஸ்திரிக் இணை உதவி அரசாட்சி ஏசண்டு.

மாததிகை கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 1 ந் உ.

இல. I.A. 3484.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினா 1954 ம் ஆண்டு 39 ம் இலக்க காணி (சீர்திருத்தம்) எடுத்தற் சட்டத்தின்படி அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படி 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

ஆரம்பப்பட்ட இல. A. 2,108 கிராமங்கள்—வாரியப்பொல, அத்திரி ஹாபிட்டிய, ஹேமுற.

துண்டு : 1.

காணியின் பெயர் : லோலுக்கறமுல்பெல்

விபரம் : வயல் நிலம்

உரித்தாளியின் பெயர் : எல். பீ. எல்.பொல, வரகாபிட்டிய, உக்கு வெளை.

விசாலம் : ஏ. 0. றா. 0 ப. 15.9.

துண்டு : 2

காணியின் பெயர் : கல்லோயவத்த.

விபரம் : 6 பாகுமரங்கள், 5-10 வயது கொண்ட தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : டி.பி.எயு. ஜி. மைனூஹேனய, டி.பி.எயு. ஜி. சபரஹேனய, ஹேமுற, உக்குவளை

விசாலம் : ஏ 0 றா 0. ப 010

துண்டு : 3

காணியின் பெயர் : கல்லோயவத்த.

விபரம் : 8 பாகுமரங்கள், 10-20 வயது 1 பலா மரம் 4 வயது, 1 தோட்டமழ மரம் 20 வயது, 3 பஞ்சமரங்கள், 20 வயது கொண்ட தோட்டம்

உரித்தாளியின் பெயர் : டி.பி.எயு. ஜி. லன்சுவஹேனயய.

விசாலம் : ஏ. 0. றா 0. ப. 04.5.

துண்டு : 4.

காணியின் பெயர் : கல்லோயவத்தஹேனயாலகேவத்த.

விபரம் : 15 பாகுமரங்கள், 5-15 வயது, 3 தென்கைகள் 20 வயது, 2 தோட்ட மரங்கள் 5 வயது, 2 மாமரங்கள் 20 வயது, 1 பலா மரம் 20 வயது, 1 கோபிமரம் 4 வயது கொண்ட தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : டி.பி.எயு. ஜி. மைனூஹேனய, டி.பி.எயு. ஜி. சபரஹேனய, ஹேமுற, உக்குவளை.

விசாலம் : ஏ 0 றா. 0. ப. 07 1

துண்டு : 5

காணியின் பெயர் : கல்லோயவத்தஹேனயாலகேவத்த.

விபரம் : பண்படுத்தப்படாத தோட்டத்தின் பாகம்.

உரித்தாளியின் பெயர் : டி.பி.எயு. ஜி. மைனூஹேனய, டி.பி.எயு. ஜி. சபரஹேனய, ஹேமுற, உக்குவளை.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 02.6.

துண்டு : 6.

காணியின் பெயர் : ஹேமுறமும்புற.

விபரம் : வயல் நிலம்.

உரித்தாளியின் பெயர் : யூ. எம். காசீம், பரகாவெல், உக்குவளை.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 19 1.

துண்டு : 7.

காணியின் பெயர் : அலவெதுமேவத்த.

விபரம் : தோட்டம், 4 தென்கைகள், 1-5 ஏக்கர் 14 பாகுமரங்கள் 5-10 வயது, 3 பஞ்சமரங்கள், 5-10 வயது, 1 மிளகாயக்கொடி 2 வயது, 7 வெற்றிலைக் கொடி 2 வயது, 1 மாமரம் 4 வயது, 1 கனகூரிய மரம் 10 வயது கொண்டது

உரித்தாளியின் பெயர் : எச். டி.எயு. ஜி. சுந்தரா, அத்திரகாபிட்டிய, உக்குவளை

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 01 6.

துண்டு : 8.

காணியின் பெயர் : அலவெதுமேவத்த.

விபரம் : தோட்டம், 3 பாகுமரங்கள், 10-15 வயது, 2 மாமரங்கள் 10-15 வயது, 3 வாழைப்பத்தைகள் 1 வயது கொண்டது.

உரித்தாளியின் பெயர் : வீ. சி. தாமதாச, அத்திரகாபிட்டிய, உக்கு வெளை.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 0 7.

துண்டு : 9.

காணியின் பெயர் : அலவெதுமேவத்த.

விபரம் : தோட்டம், 2 தென்கைகள், 5 வயது, 10 பாகுமரங்கள் 5-10 வயது, 1 தித்துலமரம் 10 வயது, 1 மாமரம் 25 வயது, 1 கோபி மரம் 4 வயது.

உரித்தாளியின் பெயர் : எச். டி.எயு. ஜி. சுந்தரா, அத்திரகாபிட்டிய, உக்குவளை

விசாலம் : ஏ 0 றா 0. ப 1.2

துண்டு : 10.

காணியின் பெயர் : அலவெதுமேவத்த விபரம் : வயல் நிலம். உரித்தாளியின் பெயர் : எஸ். எம். காசிம், மாஜி ஆரட்சி, நித்துல் கஹுகொட்டுவ, உக்குவளை.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 07*8.

துண்டு : 11.

காணியின் பெயர் : பல்லேவெவலேகுமபுற, பல்லேவெவலேவத்த, விபரம் : வயல் நிலம், தோட்டம் 2 பஞ்சு மரங்கள் 10-15 வயது; 2 மாமரங்கள் 10-15 வயது, 2 பலாமரங்கள் 20-30 வயது. உரித்தாளியின் பெயர் : தெகல்தொருவ பாணசல பொறுப்பாளி, ஏ. ரதனபால தீரோ, சிரிமலவத்த, கண்டி.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 25 4.

துண்டு : 12.

காணியின் பெயர் : அலவெதுமே குமபுற அலவெதுமேபில்லேவ. விபரம் : வயல் நிலமும் சேனையும். உரித்தாளியின் பெயர் : திப்புத்தவெவ பாணசல பொறுப்பாளி, ரீ. சரணகரத்தீரோ, மல்வத்த, கண்டி.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 0 4.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்தோபர்) ஐப்பசி மாதம் 15 ந் திகதி முற்பகல் 10.30 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒக்தோபர்) ஐப்பசி மாதம் 8 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஈ. எச். செனவிரத்தன, டி. தி. இ. உதவி அரசாட்சி ஏசனோ.

மாத்தளை கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிடீ 2 ந் உ.

LWA/12.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் : பி. பி. ஏ. 293—மெதவலகம்

துண்டு : 1.

காணியின் பெயர் : பறையத்தை அல்லது குடா முத்தெட்டுவ, அசென மெனட இலக்கம், 18, 18/1, 18/2 ஒரு பகுதி, 18/2 சேக்கியூலர் வீதி.

விபரம் : 3 வருடமுள்ள தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : கே. ஏ. டொன லூயிஸ் சேக்கியூலர் வீதி, வதுளை.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 08*7.

சபளிமெனட் இல. 1 லிருந்து புதிய கிராமப்பட இல. 90 ம, 91 ம் அலுவலகம்

துண்டு : 59.

காணியின் பெயர் : பிறவல்கலின்குமபுற அல்லது அற்றுலகலின குமபுற அல்லது அலண்டகேறகும்புற அசெனமெனட் இல. 37, சேக்கியூலர் வீதி.

விபரம் : 40 வயதுள்ள நெல்வயல்.

உரித்தாளியின் பெயர் : நலையல் சிறிதைவ சகோதர பாடசாலை, சென. ஜோசப் நொவிககோட, கொழும்பு 15.

விசாலம் : ஏ. 0. றா. 0. ப. 42 5.

துண்டு : 60.

காணியின் பெயர் : பிறவல்கலின்கும்புற அல்லது அற்றுலகலின குமபுற அல்லது அலண்டகேற கும்புற அசெனமெனட் இலக்கம் 37, சேக்கியூலர் வீதி.

விபரம் 40 வயதுள்ள நெல் வயல்

உரித்தாளியின் பெயர் (1) நலையல், சிறிதைவ சகோதர பாடசாலை, சென. ஜோசப் நொவிககோட, கொழும்பு, 15, (2) நம்புகப்பொததை விஹார, வதுளையில் வசிகும் ரெவரன் பீ. நம்புகப்பொததை தேரோ, மிசால் சீலாவதி மடுகல குமாறிஹாமி, 182, திரிகோணமலை வீதி,

கண்டி. (4) மிசால் யூ. பீ. குலனகமுவா, ரோடத்திய வளவு, கலிக்கவல் (5) மிசால். எச். பீ. கத்தகாவா லீவா வளவு, படடியாகெதறை (6) பீ. பீ. நம்புகப்பொததை, நம்புகப்பொததை விஹார, வதுளை (7) என கதிரேசாமி, புறகடா, வதுளை.

விசாலம் : ஏ. 0. றா. 1. ப. 35*3.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்தோபர்) ஐப்பசி மாதம் 5 ந் திகதி பிற்பகல் 2 மணிக்கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிடீ மாதம் 28 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இக்காணிக்கு உரித்துக்கொடுவோர் ஒப்பனை உறுதி முத்தலிய அத்தாட்சிகளை விசாரணை அன்று எனக்கு காட்டவேண்டும்.

டி. அலுவலஹார, மாகாண உதவி அரசாட்சி ஏசனோ.

வதுளைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிடீ 1 ந் உ.

LW/3524.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கெனகல் கிராமப் (பகுதி)—5 வி. பி. 544

துண்டு : 440.

காணியின் பெயர் : எல்ரெப குறும், சித்தனகலேவத்தை.

விபரம் : 45 வருடமுள்ள தேயிலை.

உரித்தாளியின் பெயர் : த கொனசலிடோட்டர எஸ்ரேட் கொம்பலி லிமிடெட், எஜெனஸ் : மிசால் ஜோர்ஜ ஸ்ரீவட் அனட கோ., கொழும்பு.

விசாலம் : ஏ. 6. றா. 3. ப. 38.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்தோபர்) ஐப்பசி மாதம் 14 ந் திகதி காலை 10 மணிக்கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒக்தோபர்) ஐப்பசி மாதம் 7 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

டி. அலுவலஹார, டி. தி. இ. உதவி அரசாட்சி ஏசனோ.

வதுளைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிடீ 1 ந் உ.

LW/3727.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

சபளிமெனட் இல. 2 ல் இருந்து பிரதம கிராமப்பட இல. 382. கிராமம்—வீகம்

துண்டு 642

காணியின் பெயர் : கந்தேஅறுவேவத்தை.

விபரம். 10 வருடம் மதிக்கக்கூடிய 10 கோபி மரங்கள், 5-30 வருடங்களுள்ள 2 சப்புமரங்கள், 5 வருடங்களுள்ள ஒரு மரங்கள், 30 வருடங்களுக்கு மேல் மதிக்கக்கூடிய 3 பலா மரங்கள் கொண்ட ஓர் தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : (1) இலுக்கெதறை ஆர். டி. கிறீகோரீஸ், (2) கந்தேஅருவேகெதறை ஆர். டி. வத்தவா, (3) கங்கேவாயலாகே மாட்டின், (4) வட்டகொடகெதறை ஆர். டி. பிறங்கிளா, (5) நிறுவநதே கெதறே ஆர். டி. கரா, (6) கக்கிலாகுமபிறேகெதறை கங்கேவாயலாகே குது (7) நிறுவநதேகெதறை கங்கேவாயலாகே அல்வின எல்லோரும நநதகெதறை. (8) ஆ. டி. முத்தி, கத்திலிநதவெலகெதறை, கமறகலீஷ ரெயப்பறவு, எஸ். பி. ஏ.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 18.4.

மேறாறத்த காணிக் கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கும் காணிக் கு உரித்தாபேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் ஆஸ்தோபர் மாதம் 14 ந தேதி பிற்பகல் 2 மணிக் கு பதுகி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆஸ்தோபர் மாதம் 7 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இக்காணிக் கு உருத்தகூறும் ஒப்பினை, உறுதி முதலிய அத்தாசுகளையும் என முன் விசாரணைக்கு கொண்டுவரவும்.

இ. அலுவலிஹார,
உதவி அரசாட்சி ஏசண்டர்,

வதுகி கச்சேரி,

1954 ம் ஆஸ்தோபர் 1 ந உ.

LW 3660

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டம்
7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரகங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் என்னியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கடைசிக் கிராமப் படம் 112 க் கு சபிலிமெண்ட் இல். 12. மயில்க் கலதென்ன (பகுதி)

துண்டு : 29.

காணியின் பெயர் : திம்புல்கெதத குமபுற, அசெல்மென்ற இலக்கம் 7 ன பகுதி, எல்லதலுவ ரேட்டர்.

விபரம் : வெறும் நிலம்.

உரித்தாளியின் பெயர் : முத்தியங்கண கோயில் பாணசாயக்காரர் எச் சாராணந்த தேரே.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 22.5.

துண்டு : 31.

காணியின் பெயர் : திம்புல்கெதத குமபுற, அசெல்மெண்ட் இல். 7 ன பகுதி, எல்லதலுவ ரேட்டர்.

விபரம் : வெறும் நிலம்.

உரித்தாளியின் பெயர் : முத்தியங்கண கோயில் பாணசாயக்காரர் எச் சாராணந்த தேரே.

விசாலம் : ஏ. 0. ரூ. 1. ப. 08.5

துண்டு : 32.

காணியின் பெயர் : எசெல் மெண்ட இலக்கம் 7 ம கட்டிடங்களின் பகுதி, எல்லதலுவ ரேட்டர்

விபரம் : ரேட்டர் (விடப்பட்ட வயலின் பகுதி).

உரித்தாளியின் பெயர் : முத்தியங்கண கோயில் பாணசாயக்காரர், எச் சாராணந்த தேரே.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 39.2.

துண்டு : 35.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 7 ம கட்டிடங்களின் பகுதி, எல்லதலுவ ரேட்டர்.

விபரம் : ரேட்டர் (விடப்பட்ட வயலின் பகுதி) யின்சார தாணுடன்.

உரித்தாளியின் பெயர் : முத்தியங்கண கோயில் பஞ்சாயக்காரர் எச் சாராணந்த தேரே

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 2.67.

துண்டு : 38.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 7 ம கட்டிடங்களின் பகுதி எல்லதலுவ ரேட்டர்.

விபரம் : ரேட்டர் (தோட்டமான நிலம்) மண கானகொண்டது.

உரித்தாளியின் பெயர் : முத்தியங்கண கோயில், பாணசாயக்காரர் எச் சாராணந்த தேரே.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 11.2.

துண்டு : 40.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 7 ம கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை.

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது)

உரித்தாளியின் பெயர் : டபினடி. ஏ. விஜயசிங்கு, பிறப்போல், மெத வத்த.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 08.4.

துண்டு : 41.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 3 2/6, கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது)

உரித்தாளியின் பெயர் : எல். பி. புல்லகொட கச்சேரி, வதுகி.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 07.1.

துண்டு : 42.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 4 ம கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது).

உரித்தாளியின் பெயர் : லீ. எஸ். பண்டா, புகையிரத தலதானம், நாவலப்பிட்டி.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 05.3.

துண்டு : 43.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 6 ம, கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன.

விபரம் : சிக்க கூரைக் கட்டிடத்தின் குதி.

உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. விஜயசேகர, மேற்பார்த்து ஸ்ரீமதி பெரேரா, அலுவலத்த, மயில்கஸ்தென்ன.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 1.2.

துண்டு : 45.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 6 ம, கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை.

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது.)

உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி. விஜயசேகர, மேற்பார்த்து ஸ்ரீமதி பெரேரா, அலுவலத்த, மயில்கஸ்தென்ன, வதுகி.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 7.4.

துண்டு : 46

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 10 ம, கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை.

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது)

உரித்தாளியின் பெயர் : ஜே. இலசெபெல் இராசமந்திரி, மயில்கஸ்தென்ன, வதுகி.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 3.6.

துண்டு : 47.

காணியின் பெயர் : அசெல்மென்ற இலக்கம் 3 9 ம கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை.

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது).

உரித்தாளியின் பெயர் : வீரசிங்கு பொடி நோனா, மயில்கஸ்தென்ன, வதுகி.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 04.1.

துண்டு : 48.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 12 ம கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன, பாதை.

விசாலம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது).

உரித்தாளியின் பெயர் : பேற்றம் ரீ. பெற கண்வெனமையா தோட்டம், புலத்தொழுவப்பட்டிய.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 0.4.8.

துண்டு : 69

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 14 ம, கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை.

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது).

உரித்தாளியின் பெயர் : கே. பஞ்சவர்தன, புகையிரதக் குடும்பம், காலி, எல்.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 11.2.

துண்டு : 50.

காணியின் பெயர் : அசெல்மெண்ட இலக்கம் 16 ம, கட்டிடங்களின் பகுதி, மயில்கஸ்தென்ன பாதை

விபரம் : ரேட்டர் (தோட்டமாயிருந்தது)

உரித்தாளியின் பெயர் : கால்குசென்ற மோதற ஆச்சரகே தோனா லீலாவதியின் உரித்துக்காரர்களால் உரிமைகோரப்பட்டோரானது.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 09.8.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 19 ந்திகதி காலை 10 மணிக்கு வதுளைக் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி மாதம் 12 ந்திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உறுதிகளையும் மறறும் உரிமைகளுக்கும் சார்பாக உள்ள பத்திரங்களையும் விளக்கத்திலுள்ளு கொண்டுரைவும்

ம. அலுவலர்,
மாகாண உதவி அரசாட்சி ஏசுண்டு.

வதுளைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 1 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

பிரதமபட இல. 33—கபிலவெல (பகுதி)

துண்டு: 172.

காணியின் பெயர். "பலரனல் விலலா" என்ற 333 நிர். இலக்க மிடப்பட்ட வீட்டின் ஒரு பகுதி.

விபரம் தேயிலை 35 வருடம்.

சொந்தக்காரர்: எம். ஜே. பீரில், பிரகபர், பண்டாரவன்.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 08.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 21 ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு வதுளைக் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (அக்டோபர்) ஐப்பசி மாதம் 14 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

டி. அலுவலர்,
டி.லத்திரிக உதவி அரசாட்சி ஏசுண்டு.

பதுளைக் கச்சேரி,
1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபி 2 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம்
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்:—

பிரதமப்பட்ட இல. P. P. A 270—கெந்தலகம்

துண்டு: 1.

காணியின் பெயர்: எல்லுவவத்த, கொடகாடெதற, அசெஸ்மென்ட் இல. 2, 4, 6, ம் பகுதி, லோவர் கிவ வீதி.

விபரம்: தோட்டம், 2 தென்கைகள், 2 பயபாசி, 2 முருங்கை, 1 பெத்தன் மரம், 5 வயது, 2 பலா, 3 வயதுள்ள 4 தோடை, 1 அவகாடோ பியர் மரம், 10 வயது, நிரந்தரமான கட்டிடத்தின் பகுதி, இவை அடங்கலும்.

உரித்தாளியின் பெயர்: ஆர். எம். முத்துமெனிக்கா, 85, வளவு வத்த, கிண்டகொட, வதுளை, பி. வி. சந்திரவர்த்தி, மேற்பாத்தா வீ. கே. ம. அரசலில் அப்புவாமி, பொலில் ஸ்டேசன், பொறலை, பி. வி. ரத்தின வதி மேற்பாத்தா ம. எஸ். வி. பெரேரா, 40 மெனனடமேரி, பேஸ்லைன் ரோடே, கொழும்பு, பி வி தாமபரல, டபிளியு. விகிரமரத்தின, டபிளியு. லலிதா, டபிளியு ஆரியவதி, மேற்பாத்தா, எம் முத்து மெனிக்க, 85, கிண்டகொட, வதுளை, பி. வி. மாசல, பொலில் ஸ்டேசன், மலேசிய, டபிளியு ஏ. பீ. ஜயதிலக்க, நன்னபுராவ

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 6. 2.

துண்டு: 2.

காணியின் பெயர்: மெடிறியவத்த, அசெஸ்மென்ட் இல. 1 ம் 3 ம்,

லோவர் கிவ வீதியின் பகுதி.

விபரம்: தோட்டம், (பயிரிடப்படாத), நிரந்தர கட்டிடத்தின் பகுதி கொண்டது.

உரித்தாளியின் பெயர்: இலங்கைக் கிறிஸ்தவ கோயில், வதுளை, பஞ்சாயக் காரர், கொழும்பு பிசொப்பாண்டவர்.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 02 2

துண்டு: 3.

காணியின் பெயர்: மெடிறியவத்த, அசெஸ்மென்ட் இல. 5-7, லோவர் கிவ வீதியின் பகுதி.

விபரம்: தோட்டம், 3 வயதுள்ள 1 கோம்ப அடங்கலும்

உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி. இராசமாமா, பெருமாள் பிள்ளை, 2, வாட வீதி, வதுளை.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 01.3.

துண்டு: 4.

காணியின் பெயர்: எல்பிட்டியவத்த, அசெஸ்மென்ட் இலக்கம் 8, லோவர் கிவ வீதியின் பகுதி.

விபரம்: தோட்டம், (பயிரிடாத), நிரந்தர கட்டிடத்தின் பகுதியும், பறப்பெற சுவரின் பகுதியும் கொண்டது.

உரித்தாளியின் பெயர்: டபிளியு. ஏ. பீ. ஜயதிலக்க, நன்னபுராவ, ஆர். ஜ.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 01 2.

துண்டு: 5.

காணியின் பெயர்: எல்பிட்டியவத்த, அசெஸ்மென்ட் இலக்கம் 10-12 லோவர் கிவ வீதியின் பகுதி

விபரம்: தோட்டம் (பயிரிடாத) நிரந்தர கட்டிடத்தின் பகுதியும், பறப்பெற சுவரின் பகுதியும் கொண்டது.

உரித்தாளியின் பெயர்: ஜ. எம்.லி பெரேரா, ஜ் மாபெல் பெரேரா, (ஜ். ம. பெரேராவின உரிமைக்காரர்கள்) 12, லோவர் கிவ வீதி, வதுளை

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 0 8.

துண்டு: 6.

காணியின் பெயர்: எல்பிட்டியவத்த, அசெஸ்மென்ட் இல. 14, 16, லோவர் கிவ வீதியின் பகுதி.

விபரம்: தோட்டம், (பயிரிடப்படாத) நிரந்தர கட்டிடத்தின் பகுதியும், பறப்பெற சுவரின் பகுதியும் கொண்டது.

உரித்தாளியின் பெயர்: மெய்முனாசசிய, 18/1, லோவர் கிவ வீதி, வதுளை.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 0.9.

துண்டு: 7.

காணியின் பெயர்: விடியேவலோவத்த, மெடிறியவத்த, அசெஸ் மென்ட் இல. 9, 11, லோவர் கிவ-வீதியின் பகுதி.

விபரம்: தோட்டம், 1 தெலுன மரம், 8 வயதுள்ள 1 தோடை, 10 வயதுள்ள 1 கைபிரல, நிரந்தர கட்டிடத்தின் பகுதி, அடங்கலும்.

உரித்தாளியின் பெயர்: டபிளியு. ஏ. பீ. ஜயதிலக்க, நன்னபுராவ, ஆர். ஜ.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 04.3.

துண்டு: 8.

காணியின் பெயர்: எல்வத்த பிட்டியவத்த, அசெஸ்மென்ட் இல. 13, லோவர் கிவ வீதி, யின்பகுதி.

விபரம்: தோட்டம், 5 தோடை, 1 எலுமிச்சை, 12 வயதுள்ள 5 வயதுள்ள 1 தெலுனமரம், 1 கெத்தமரம், நிரந்தர கட்டிடத்தின் ஒரு பகுதி இவை அடங்கலும்.

உரித்தாளியின் பெயர்: ஸ்ரீமதி ஏ. முத்தையா, 13, லோவர் கிவ வீதி, வதுளை.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 2.3.

துண்டு: 8.

காணியின் பெயர்: எல்வத்தபிட்டியவத்த, வத்தகெதறவத்த, அசெஸ்மென்ட் இல. 18, 20, 22, 22/1, லோவர் கிவ வீதியின் பகுதி

விபரம்: தோட்டம், வயதுள்ள 2 சைபிரல மரங்கள், சிறைச் சுவரின் 1 பகுதி அடங்கலும்.

ஸ்ரீமதி. எஸ். றயித்தா, வீ. சோமசுந்தரம் கைம்பெண் சான்றி லோவர் கிவ வீதி, வதுளை.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 3 7.

துண்டு 10.

காணியின் பெயர்: மொறவத்த, அசெஸ்மென்ட் இலக்கம் 15, லோவர் கிவ வீதியின் பகுதி.

விபரம்: தோட்டம் (பயிரிடப்படாத).

உரித்தாளியின் பெயர்: டபிளியு ஏ. பீ. ஜயதிலக்க, கன்னபுராவ, ஆர். ஜ.

விசாலம்: ஏ. 0. றா. 0. ப. 03.3.

துண்டு . 11

காணியின் பெயர் : எல்பிட்டியுவத்த, அசெஸமெனற இல. 24, லோவர் சிங் வீதியின் பகுதி.

விபரம் : தோட்டம், 10 வயதுள்ள 4 தென்கை, 5-35 வருஷ 4 பலா, 2 மாமரம், 1-5 வருஷ 9 கமுகு, 20 வருஷ 1 இடம்பூல, 10 கோபிமரம், 3 வருஷ 3 எலுமிச்சை, 2 வருஷ 1 தெலுன், 1 நிக்க மரம், 5 வருஷ 1 கோனாமரம், இவையடங்கலும்

உரித்தாளியின் பெயர் : எம். டி. சுகதபால, ஸ்ரீமதி எம். டி. அனுலா வதி, கே. வீ. ஏ விஜயசந்தர, (எம் ஏ பிலோரிஸுறாமி யினதும் லீலாவதியினதும் உரிமைகாரர்கள்) 24, லோவர் சிங் வீதி, வதுளை.

விசாலம் : ஏ. 0 ரூ. 0 ப. 6 8

துண்டு . 12.

காணியின் பெயர் : எல்பிட்டியுவத்த அசெஸமெனற இலக்கம் 24, லோவர் வீதியின் பகுதி

விபரம் : தோட்டம், 7 தென்கை, 15 வருஷ 5 மாமரம், 5-10 வருஷ 2 பலா, 10 வருஷ 4 சித்தலை மரங்கள் இவையடங்கலும்

உரித்தாளியின் பெயர் : எம். டி. சுகதபால, ஸ்ரீமதி எம். டி. அனுலாவதி, கே. வீ. ஏ விஜயசந்தர, (எம் ஏ பிலோரிஸுறாமி யினதும் லீலாவதியினதும் உரிமைகாரர்கள்) 24, லோவர் சிங் வீதி, வதுளை.

விசாலம் : ஏ. 0 ரூ. 0. ப. 7.7

துண்டு : 13

காணியின் பெயர் : லிண்டுவத்த, அசெஸமெனற இலக்கம் 1, ஸலா ரேல் வீதியின் பகுதி.

விபரம் : தோட்டம், 3 கமுகு, 10 வருஷ 4 மாமரம், 30 வருஷ 2 தென்கை, 8 வருஷ 1 பலா, 1 வருஷ 1 சித்தலைமரம் இவையடங்கலும்.

உரித்தாளியின் பெயர் : டபிளயு. யுசி பெரேரா, ஈ பீ கல்கொட பலரையக்க நிலாமே, சுதிகாம தேவால, லோவர் சிங் வீதி, வதுளை.

விசாலம் ஏ. 0 ரூ. 0. ப. 01.7.

துண்டு . 14.

காணியின் பெயர் : எல்பிட்டியுவத்த, அசெஸமெனற இலக்கம் 24 லோவர் சிங் வீதியின் பகுதி.

விபரம் : தோட்டம், 5-15 வருஷ 3 மாமரம், 10 வருஷ 1 கமுகு உரித்தாளியின் பெயர் : எம். டி. சுகதபால, ஸ்ரீமதி. எம். டி. அனுலாவதி, கே. வீ. ஏ, விஜயசந்தர, (எம். ஏ பிலோரிஸுறாமி யினதும், எம். டி. லீலாவதியினதும் உரித்தாளர்), இல. 24, லோவர் சிங் வீதி, வதுளை

விசாலம் ஏ. 0 ரூ. 0 ப. 03.1

மொத்தம் ஏ 0 ரூ. 1 ப. 05 5

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்கை சட்டத்தின் 7 ம பிரிவினாபடி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கம் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கருவிகள் அடவலையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்கை சட்டத்தின் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக்க கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுகோளும்,

(3) அதற்கைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகாமாக, அல்லது எழுத்தமுலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரால் மூலமாக 1954 ம் ஆண்டு (சுற்றேற்பா) ஐப்பசி மாதம் 14 ந் திகதி பிற்பகல் 3 மணிக்கு என்முன வந்த தெரியப்படும்.

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும்; நஷ்ட ஈடுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு (சுற்றேற்பா) ஐப்பசி மாதம் 7 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தமுலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

விபரங்களையும், 1954 ம் ஆண்டு (சுற்றேற்பா) ஐப்பசி மாதம் 15 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் உறுதிகளும் மற்றும் பத்திரங்களும் விளக்கத்திலன்று கொண்டுமேயேயும்.

இ. அலுவல்தாரர், மாகாண அரசாட்சி ஏசனாடு.

வதுளைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 1 ந் உ.

இலக்கம் J/HLG/787/LM 5194.

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி கொள்கை சட்டத்தின் 4 (1) ம பிரிவினாபடி திருத்தியமைக்கப்பட்ட, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1954 ம் ஆண்டின் 34 ம் இலக்கம் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் 4 (1) ம பிரிவினாபடி திருத்தியமைக்கப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவினா பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்

பிரதமப்படம் A 724. சிராமம்—எட்டியாந்தோட்ட

துண்டு 2

காணியின் பெயர் : எதனாடுமுலவேள.

விபரம் : ஒரு கிணறறையும், 3 நிரந்தரமற்ற கட்டிடங்களையும், ஒரு நிரந்தரமற்ற குசினியையுடைய ஒரு நிரந்தரக் கட்டிடத்தைப்பற்றிய பழைய தோட்டம்.

உரித்தாளியின் பெயர் : குறுவிறற கலம்தலாகே ஐயசேகர அப்ப ஹாமியும், குறுவிறற கலம்தலாகே சன்சிராவதிஹாமினி.

விசாலம் ஏ 1. ரூ. 0. ப. 39.2.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரரல்லாமல் 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 12 ந் திகதி காலை 10 மணிக்கு எட்டியாந்தோட்டை காரியாதிக்காரியின் கந்தோரில் என்முனபாக வெளிப்படுத்துமடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கருவிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ஈடுமுறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணக்கப்பட்ட விபரங்களையும், 1954 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 5 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எம். ஜி. வீ. பி. டபிளயு. சமரகிஹற. டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு.

கேகாலைக் கச்சேரி,

1954 ம் ஆண்டு (சுற்றே) ஆவணிமீ 31 ந் உ.

காணி மீட்டற சட்டம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்கை சட்டம் 7 ம பிரிவினாபடி 1954 ம் ஆண்டு 39 ம் இலக்கம் காணி (சீர்திருத்தம்) எடுத்தற சட்டத்தின்படி அறிவித்தல்

மாதத்தின் டிஸ்திரிக் இணை உதவி அரசாட்சி ஏஜெனற எட்வோட் ஹேரத் செனவிரதன் ஆசிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் சட்டத்தின் 7 ம பிரிவினாபடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

என் செனவிரதன், இணை உதவி அரசாட்சி ஏசனாடு.

மாதத்தின் கச்சேரி,

1954 ம் ஆண்டு (செப்டெம்பர்) புரட்டாதிமீ 3 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,092 சிராமம்—புலேவரதமன்

துண்டு : 1

காணியின் பெயர் : எகொடகெதர குமபுற தரந்த வீபேல காணியின் விபரம் : வயல் நிலம்.

உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி ஆர். அபேவிகரம், இல. 355, மெயின் வீதி, வெலிகம்

விசாலம் : ஏ. 0. ரூ. 1. ப. 01

துண்டு : 2.

காணியின் பெயர் : எகொடகெதர குமபுற தரந்த வீபேல. காணியின் விபரம் : வயல் நிலம்

உரித்தாளியின் பெயர் : ஸ்ரீமதி ஆர் அபேவிகரம், இல 355, மெயின் வீதி, வெலிகம்.

விசாலம் : ஏ. 0. ரூ. 0. ப. 33.